

உ
கணபதி துணை.

பத்துப்பாட்டு மூலமும்

மதுரையாசிரியர் பாரத்துவாசி
நச்சினூர்க்கினியருரையும்.

1102

இவை

மகாமகோபாத்தியாய தாகுடினாய் கலாநிதி
உத்தமதானபுரம், வே. சாமிநாதையரால்

பரிசோதித்து,

பலவகை ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன்



சென்னை :

கேசரி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றன.

[மூன்றாம் பதிப்பு]

பிரஜோத்பத்தி (௭௫) ஆவணி மீ.

மு க வு ள் .

—o—o—o—

சிறுபாணாற்றுப்படையென்பது, நக்கீரனார் முதலிய கடைச் சங்கப்புலவர்களால் இயற்றப்பட்டு அவர்களால் தொகுக்கப்பெற்ற பத்துப்பாட்டினுள், மூன்றாவதாகவுள்ள ஒரு நேரிசை ஆசிரியப்பா. இஃது இருதூற்றறுபத்தொன்பது அடிகளையுடையது.

பத்துபாட்டாவன: திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப் பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பனவாம்.

வேண்பா.

“முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை கொங்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.”

இவற்றுள், திருமுருகாற்றுப்படை, சைவத்திருமுறைகளில், கக-ம் திருமுறைப்பிரபந்தவரிசையிற் சேர்க்கப்பெற்றுள்ளது; குறிஞ்சிப் பாட்டு, பெருங்குறிஞ்சியெனவும் மலைபடுகடாம், கூத்தராற்றுப் படையெனவும் வழங்கும்; நிற்க

ஆற்றுப்படையென்பது, ஒருவர் ஒரு கொடையாளியின்பால் தாம்பெற்ற பெருஞ்செல்வத்தை எதிர்வந்த வறியோர்க்கு அறிவுறுத்தி அவரும் அங்கேசென்று தாம்பெற்றவையெல்லாம் பெறுமாறு வழிப்படுத்தல்; ஆறு - வழி; படை - படுத்தல். ஒவ்வொருவரும் இங்ஙனம் கூறுதற்குரியோராயினும், கூத்தர்முதலியோரே, எதிர்வந்த வறியவர்களாகிய கூத்தர்முதலியவர்களுக்குக்கூறி அவர்களை வழிப்படுத்தியதாகச் செய்யுள் செய்தல்மரபு. தொல்காப்பியப் புறத்திணையியலில், நக-ம் சூத்திரத்தில் உள்ள, “கூத்தரும் பாணரும் பொருநரும் விறவியும், ஆற்றிடைக் காட்சி யுறமுத் தோன்றிப், பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச், சென்று பயனெதிரச்

சொன்ன பக்கமும்” என்பது இதற்குவிதி; ‘ஆடன்மாந்தரும் பாடற் பாணரும் கருவிப்பொருநரும் இவருட் பெண்பாலாராகிய விறலியு மென்னும் நாற்பாலாரும் தாம்பெற்ற பெருஞ்செல்வத்தை எதிர் வந்த வறியோர்க்கு அறிவுறுத்தி அவரும் ஆண்டுச்சென்று தாம் பெற்றவையெல்லாம் பெறுமாறு கூறிய கூறுபாடும்’ என்பது இதன் பொருள். இங்ஙனம் இயற்றப்பெற்றவைகள்: கூத்தராற்றுப்படை, பாணராற்றுப்படை, பொருநராற்றுப்படை, புலவராற்றுப்படை, விறலியாற்றுப்படை என ஒவ்வொருவகையிலும் பலபலவுள்ளன. பத்துப்பாட்டிலன்றிப் புறநானூறு முதலியவற்றிலும் பிற்காலத்து நூல்களாகிய கலம்பகங்களிலும் இவ்வாற்றுப்படைச்செய்யுட்கள் காணப்படுகின்றன. இவை தனிச்செய்யுளாகவே ஆக்கப்படும், புறப்பொருள்வேண்பாமாலையிற் பாடாண்படலத்தில்வந்துள்ள,

[வேண்பா.]

“இன்றொடை நல்லிசை யாழ்ப்பாண வெம்மைப்போற்
கன்றுடை வேழத்த காஸ்கடந்த - சென்றடையிற்
காமநு சாயலாள் கேள்வன் கயமலராத்
தாமரை சென்னி தரும்.”

என்னும் பாணாற்றுப்படைச் செய்யுள் முதலியவற்றால் இஃது அறியலாகும். பத்துப்பாட்டிலுள்ள மூன்றாவதும் நான்காவதுமாகிய பாட்டுக்கள் பாணாற்றுப்படைகளேயாயினும் அடிவரையறையின் சிறுமை பெருமைகளால் முறையே அவை சிறுபாணாற்றுப்படையெனவும் பெரும்பாணாற்றுப்படையெனவும் வழங்கலாயின. பாணர் - இசைப்பாட்டைப்பாடுவோர்; [பாண் - இசை.]

நூ ல்.

சிறுபாணாற்றுப்படையென்பது, ஏறுமாநாட்டு நல்லியக்கோடன் மீது இடைக்கழிநாட்டு நல்லூர்ந்தத்தத்தரால் இயற்றப்பெற்றது. நல்லியக்கோடன்பாற் பரிசில்பெற்றுச்செல்லும் பாணனொருவன், வறுமையால் வருந்தி மெலிந்து எதிர்ப்பட்ட பாணனொருவனை அவன்பாற் செல்லும்படி வழிப்படுத்தியதாக அமைந்துள்ளது, இப்பாட்டு.

இப்பாட்டின் சிலபகுதிகள், பழைய உலாயாசிரியர்களால் தக்க இடங்களில் நேற்கோள்களாகக் கிடைக்காட்டப்பெற்றுள்ளன.

இந்நூலால், தமிழ்நாட்டரசர்களின் இராசதானிகளாகிய வஞ்சி, மதுரை, உறந்தை என்பவற்றின் நிலைமையும் பேகன் முதலிய ஏழுவள்ளல்களின் அரியவரலாறுகளும் நல்லியக்கோடனுடைய கொடைச்சிறப்பும் அவனுடைய ஊர்களின்வளமும் அவற்றிலுள்ளவர்களின் நற்குண நற்செய்கைகளும் அவனுடைய ஓலக்கச்சிறப்பும் சூறிப்பறிந்துகொடுக்கும் அவனது விதரணவிசேடமும் பிறவும் நன்குஅறியலாகும்.

பாட்டுடைத்தலைவன்:

இப்பாட்டுடைத்தலைவனாகிய நல்லியக்கோடன்காலத்தில் இவனைப்போன்ற பெருங்கொடையாளிகள் யாருமில்ர்; பேகன்முதலிய ஏழுவள்ளல்களுக்கும் இவன் காலத்தாற் பிந்தியவன். இவை, இப்பாட்டிலுள்ள “வஞ்சியும்வறிதே” “மதுரையும்வறிதே” “உறந்தையும்வறிதே” என்பவற்றாலும், இதன், அச - ம் அடிமுதலியவற்றாலும் கீழே காட்டப்படும் புறநானூற்றுச் செய்யுளாலும் விளங்கும். ஓய்மான் நல்லியக்கோடனெனவுந் இவன் வழங்கப்பெறுவன்; இதனை மேற்கூறிய செய்யுளின் பின்னுள்ள வாக்கியத்தாலறிக. ஓய்மானல்லியாதன், ஓய்மான்வில்லியாதனென இரண்டுஉபகாரிகள் புறநானூற்றிற் புகழப்பட்டுள்ளார். அவர்கள் இவனுடைய பரம்பரையைச் சார்ந்தவர்களென்றுமட்டும் தெரிகின்றதேயன்றி இவனுக்கு முன்பிருந்தவர்களோ பின்பிருந்தவர்களோ யாதும் புலப்படவில்லை.

சங்கப்புலவருள், புறத்திணைநன்கொரென்பவராலும் இவன் துதித்துப்பாராட்டப்பெற்றுள்ளான்; அவர்பாடியசெய்யுள்,

“ஓரை யாயத் தொண்டொடி மகளிர்
கேழ லுழுத விருஞ்சேறு கிளைப்பின்
யாமையின் புலவு நாறு முட்டையைத்
தேனா றும்பற் கிழங்கொடு பெறுஉ
மிழுமென வொலிக்கும் புனலம் புதவிற்
பெருமா விலங்கைத் தலைவன் சீறியா
ழில்லோர் சொன்மலை நல்லியக் கோடனை
யுடையை வாழ்வெற் புணர்ந்த பாலே
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
ரோளு ருண்மையி னிகந்தோர் போலக்

மு க வு னை.

காணாது கழிந்த வைகல் காணா
வழிநாட் கிரங்குமென் னெஞ்சமவன்
கழிமென் சாயல் காண்டொறு நினைந்தே.’

[புறநானூறு, ௧௭௬.]

சிறுபாணாற்றுப்படையில், “உறுபுலித் துப்பி னேனியர் பெருகன்” (௧௨௨) என்றதனால் இவன் ஒனியர்குடியிற்பிறந்தவனென்று தரிகின்றது; ஒனியர்குடி, நாகர்களுடையவகுப்பில் ஒருவகையென்றும் இவனுடைய ஊர்களுள் ஒன்றாகிய மாணிலங்கையென்பது, னாட்டுக்கு வடக்குள்ள அருவாநாடு, அருவாவடதலையென்கிறார் என்றும் சேர்ந்த இடமென்றும் புராதன சரித்திர ஆராய்ச்சியார் தெரிவிக்கின்றனர்.

இவனுடைய மற்ற ஊர்களுள், எயிற்பட்டினம், வேலூர், ஆழார் என்பவை தொண்டைநாட்டிலுள்ள இருபத்துநான்கு கோட்டங்களுள் மூன்றுகோட்டங்களாகவுள்ளவை. எயிற்கோட்டத்தரச்சார்ந்த சிறுநாடுகள்: தண்டகம், கோனேரிக்குப்பம், மாகறலென்பன. வேலூர்க்கோட்டத்தைச்சார்ந்தவை: ஒழுகறைநாடு, நென்மேலிநாடு, மாத்துர்நாடு என்பவை. ஆழார்க்கோட்டத்தைச்சார்ந்தவை: படுர்நாடு, குமிழிநாடு என்பவை. இப்பாட்டின் ௧௬௦-ம் அடியில்வந்துள்ள, கிடங்கிலென்பது கிடங்காலென இக்காலத்து வழங்கப்படுகின்றது. இது, திண்டிவனத்தைச்சார்ந்த ஊர்களுள் ஒன்று. யாப்பருங்கலவிருத்தியுரையில் மேற்கோள்களாகவந்துள்ள பாடல்களுள் ஒன்றில் இவ்வூர் பாராட்டப்பட்டிருக்கின்றது.

நூலாசிரியர்.

இந்நூலாசிரியர்நாடாகிய இடைக்கழிநாடு என்பது சென்னைக்குத் தென்மேற்கிலுள்ள ஒரு சிறுநாடு. இஃது உப்பங்கழிகளுக்கு இடையே இருத்தலின் இப்பெயர்பெற்றதுபோலும்; இதுவுள்ள ஊர்கள் பலவற்றுள் நல்லூரென்று ஒருர் இருக்கின்றது. அதனவே இந்நூலாசிரியருடைய ஊராக இருத்தல்வேண்டும். இவருடைய காலத்துப்புலவர், நல்லியக்கோடனைப்பாடிய புறத்திணை நன்னாகாராவர்; இவர்காலத்துப்பிரபுக்கள்: இப்பாட்டிடைத்தலைவனாகிய நல்லியக்கோடனும், புறத்திணை நன்னாகாராற்பாடப்பெற்ற ஓய்மாணல்லியாதனும் ஓய்மான் வில்லியாதனும் கரும்புணர்கிழானுமே.

தத்தனாரென்பது இவரது இயற்பெயரென்றும் கல்விமேம்பாடு பற்றி நத்தத்தனாரென்றபெயர் பின்னர் வழங்கலாயிற்றென்றும் தெரிகின்றது. 'ந' என்பது சிறப்புப்பொருளைத் தருவதோரிடைச் சொல். நக்கீரர், நப்பாலத்தர், நப்பூதனார், நச்சென்னையார் முதலிய பெயர்களாலும் இது விளங்கும். எட்டுத்தொகையில் நத்தத்தனாரென ஒரு புலவர்பெயர் காணப்படுகின்றது. அவரும் இவரும் ஒருவரோ வேறோ தெரியவில்லை.

கடைச்சங்கப்புலவர்காலம், இற்றைக்குச் சற்றேறக்குறைய 1800 - வருஷங்களுக்கு முற்பட்டதென்பது யாவருக்கும் தெரிந்த தாதலால், அப்புலவர்களுள் ஒருவராகிய இவருடையகாலமும் அது வேயென்பது சொல்லாமலேவிளங்கும்.

சென்னை, }
23—8—09. }

இங்ஙனம்,
வே. சாமிநாதையன்.

இந்நூல் உரையாசிரியராகிய நச்சினூர்க்கினியர் வரலாறு.

விருத்தம்.

எவனால வாயிடைவந் தமுதவா யுடையனென வியம்பப் பெற்றோன்
எவன்பண்டைப் பனுவல்பல விறவாது நிலவவுகா யெழுதி யீந்தோன்
எவன்பரம வுபகாரி யெவனச்சி னூர்க்கினிய னெனும்பே ராளன்
அவன்பாத விருபோது மெப்போது மலர்கவென தகத்த மன்தோ.

இந்நூலின் உரையாசிரியராகிய ஆசிரியர் நச்சினூர்க்கினியர், பாண்டிவளநாட்டுள்ள மதராபுரியிற் பிராமணகுலத்திற் பாரத்து வாச கோத்திரத்திற் பிறந்தவர். தமிழ்ப்பாஷையிலுள்ள பலவகையான எல்லாநூல்களிலும் அறிபாண்டித்தியமுடையவர். இவரது சமயம் சைவமே. இவர் இன்னராதல், “வண்டியிற் சோலை மதராபுரிதனி, லெண்டிசை விளங்க வந்த வாசான், பயின்ற கேள்விப் பாரத் துவாச, னன்மறை துணிந்த நற்பொரு ளாகிய, தூய ஞான கிறைந்த சிவச்சடர், தானே யாகிய தன்மை யானான்” என்னும் உரைச்சிறப்புப் பாயிரத்தாலும் விளங்கும். சிவஸ்தலங்களுட்சிறந்த சிதம்பரத்தினது திருநாமங்களாகிய ‘திருச்சிறம்பலம்’, ‘பெரும் பற்றப்புவியூர்’ என்பவற்றை முறையே ஆறெழுத்தொருமொழிக்கும் ஏழெழுத்தொருமொழிக்கும் உதாரணமாக, இவர் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்து மொழிமரபில், “ஓரெழுத்தொருமொழி” என்னுஞ் சூத்திரத்து விசேடவுரையிற் காட்டியிருத்தலாலும், சைவசமயத்துச் சிறந்தநூல்களாகிய திருவாசகம், திருச்சிறம்பலக் கோவையார் என்பவற்றி னின்றும் தமது உரைகளிற் பலவிடங்களில் இலக்கிய இலக்கணப்பொருள்களுக்கன்றித் தத்தவப்பொருளுக்கும் மேற்கோள்கள் எடுத்துக்காட்டியிருத்தலாலும், அங்நினம் மேற்கோள்கொண்ட சிலவிடங்களில் எழுதியுள்ள விசேடவுரைகளாலும், சீவகசிந்தாமணியில், “மேகம்மீனற” என்னும் ௩௩௩-ம் செய்யுளில், “போகம்மீனற புண்ணியன்” என்பதற்கு எழுதிய விசேடவுரையாலும், திருமுருகாற்றுப்படையுரையிற் காட்டிய சில நயங்களாலும், இவரது சைவசமயம் நன்கு வெளியாகும்.

இவ்வுரையாசிரியர், பத்துப்பாட்டினுள் இந்நூலுக்கன்றி மற்ற நூல்களுக்கும் தொல்காப்பியத்திற்கும் கனித்தொகைக்கும் சீவகசிந்தாமணிக்கும் குறுந்தொகையிற் பேராசிரியர் பொருளெழு

தாதொழிந்த இருபது செய்யுட்களுக்கும் உரைசெய்தருளினர். இன்னும் சில நூல்களுக்கு இவர் உரையியற்றின ரென்பர்; அவை இன்னவையென்று புலப்படவில்லை. இக்காலத்து வழங்கும் திருக்கோவையாருரை பேராசிரியராற் செய்யப்பட்டதென்று தெரிகின்றமையாலும், இவர் அந்நூற்குச்செய்த வேறுரை கிடையாமையாலும் அதற்கும் திருக்குறள் முதலிய மற்றுஞ்சிலவற்றிற்கும் இவர் உரைசெய்திருப்பதாக இவருடைய உரைச்சிறப்புப்பாயிரத்திலேனும் வேறொன்றிலேனும் கூறப்படாமையாலும் அவைகள் இங்கே எழுதப்பட்டில.

சீவகசிந்தாமணிக்கு இவ்வரையாசிரியர் முதன்முறை ஒருரையெழுதி, அக்காலத்துப் பிரசித்திபெற்றிருந்த சைனவித்துவான்கள் சிலருக்குக்காட்ட, அவர்கள் அவ்வரையை அங்கீகரியாமை கண்டு, பின்பு ஆருகதநூல்கள் பலவற்றையும் நலமுற ஆராய்ந்து இரண்டா முறை ஓர் உரையை யெழுதி அவர்களுக்குக் காட்டவே, அவர்கள் உற்றநோக்கி வியந்து அவ்வரையை அங்கீகரித்துக் கொண்டார்கள் என்று சைனர் கூறுகின்றனர்.

தொல்காப்பியவுரைமுதலியவற்றில் இவரால் எடுத்துக்காட்டப்பட்டுள்ள மேற்கோள்களமைந்த நூல்களுள் இதுகாறும் விளங்கியவை ௮௦; அவை வருமாறு:—

- | | |
|----------------------------|--------------------------|
| க. அகத்தியம். | ௨௦. குறிஞ்சிப்பாட்டு. |
| உ. அகநானூறு. | ௨௧. குறுந்தொகை. |
| ங. அணியியல். | ௨௨. கூத்தநூல். |
| ச. அவிநயம். | ௨௩. கைநக்கலை. |
| ரு. ஆசாரக்கோவை. | ௨௪. கொன்றைவேந்தன். |
| சு. இராமாயணவெண்பா. | ௨௫. சிலப்பதிகாரம். |
| எ. இறையனாகப்பொருள். | ௨௬. சிறுகாக்கைபாடினியம். |
| அ. ஏலாதி. | ௨௭. சிறுகுரீஇயுரை. |
| ஈ. ஐங்குறுநூறு. | ௨௮. சிறுபஞ்சமூலம். |
| க௦. ஐந்திணையெழுபது. | ௨௯. சிறுபாணற்றுப்படை. |
| க௧. ஐந்திணையம்பது. | ௩௦. சினேந்திரமாலே. |
| க௨. ஔவையார்பாடல். | ௩௧. சீவகசிந்தாமணி. |
| க௩. கடகண்டு. | ௩௨. தகடீர்யாத்திரை. |
| க௪. கலித்தொகை. | ௩௩. தந்திரவாக்கியம். |
| க௫. களவழிநாற்பது. | ௩௪. திணைமாலேநூற்றைம்பது. |
| க௬. காக்கைபாடினியம். | ௩௫. திணைமொழியைம்பது. |
| க௭. கார்நாற்பது. | ௩௬. திரிகடுகம். |
| க௮. காரைக்காற்பேயார்பாடல். | ௩௭. திருக்குறள். |
| ௧௩. குணநாற்பது. | ௩௮. திருக்கோவையார். |

- | | |
|-------------------------|---|
| ௩௬. திருப்பாட்டு. | ௬௧. பெருங்கதை. |
| ௪௦. திருமுருகாற்றுப்படை | ௬௨. பெரும்பாணாற்றுப்படை. |
| ௪௧. திருவாசகம். | ௬௩. பெரும்பொருள் விளக்கம். |
| ௪௨. திருவாய்மொழி. | ௬௪. பொய்கையார்முதலாயி
னோர்செய்த அந்தாதி. |
| ௪௩. திருவுலாப்புறம் | ௬௫. பொருநராற்றுப்படை. |
| ௪௪. தொல்காப்பியம். | ௬௬. மணிமேகலை. |
| ௪௫ நற்றிணைநானூறு. | ௬௭. மதுரைக்காஞ்சி. |
| ௪௬ நாடகநூல். | ௬௮. மலைபடுகடாம். |
| ௪௭. நாலடியார். | ௬௯. மாபுராணம். |
| ௪௮. நெடுநல்வாடை. | ௭௦. முத்தொள்ளாயிரம். |
| ௪௯. பட்டினப்பாலை. | ௭௧. முதுமொழிக்காஞ்சி. |
| ௫௦. பதிற்றுப்பத்து. | ௭௨. முல்லைப்பாட்டு. |
| ௫௧. பரிபாடல். | ௭௩. மூதுரை. |
| ௫௨. பல்காப்பியம். | ௭௪. மோதிரப்பாட்டு. |
| ௫௩. பல்காயம் | ௭௫. யாப்பருங்கலம். |
| ௫௪. பழமொழி. | ௭௬. யாழ்நூல். |
| ௫௫. பன்னிருபடலம். | ௭௭. வசைக்கடம். |
| ௫௬. பாரதவெண்பா. | [லை.௭௮. வசைக்கூத்து |
| ௫௭. புறநானூறு. | ௭௯. வளையாபதி. |
| ௫௮. புறப்பொருள்வெண்பமா | ௮௦. விளக்கத்தாரகூத்து. |
| ௫௯. பூதத்தாரவையடக்கு. | |
| ௬௦. பூதபுராணம். | |

தொல்காப்பியவுரை முதலியவற்றில் வேதம், வேதாங்கம் முதலிய நூல்களிலிருந்தும் பல உரைகளிலிருந்தும் பற்பல அரிய விஷயங்களை ஆங்காங்கு எடுத்துக்காட்டி நன்குவிளக்கிப்போகின்ற மையாலும் பிறவாற்றாலும் இவரை வடமொழியிலும் மிக்க பயிற்சியுள்ளவராகச் சொல்வதுடன் பலவகையான கலைகளிலும் பயிற்சியுடையவரென்று சொல்லுதற்கும் இடமுண்டு.

உரையாசிரியர், சேனாவரையர், பேராசிரியர், ஆளவந்தபிள்ளையாசிரியர்முதலிய உரையாசிரியர்கள் இவருடைய உரையில் எடுத்துக் கூறப்பட்டிருத்தலின், அவர்களுக்கு இவர் காலத்தினாற்பிற்பட்டவரென்று தெரிகின்றது.

“பாரத்தொல்காப்பியமும்”, “தொல்காப்பியத்தில்”, “பாற்கடல்பொல”, “பச்சைமாலையை” என்னும் முதற்குறிப்பையுடைய பாடல்கள், பண்டைக்காலத்தாரால் இயற்றப்பெற்று இவருடைய உரைச்சிறப்புப்பாயிரங்களாக வழங்குகின்றன.

அமிழ்தினுமினிய தமிழ்மடவரல்செய் அருந்தவத்தின்பெரும் பயனாக அவதரித்தருளிய இம்மேலோபகாரியின் அருமைபெருமைகள் விரிவஞ்சி விடுக்கப்பட்டன.

பத்துப்பாட்டுள்
மூன்றாவதாகிய
சிறுபாணற்றுப்படை.



- மணிமலைப் பணைத்தோண் மாநில மடந்தை
(யணிமுலைத்) துயல்வருஉ மாரம் போலச்
செல்புன லுழந்த சேய்வரற் கான்யாற்றுக்
கொல்கொ நறும்பொழிற் குயில்குடைந் துதிர்த்த
௮ புதுப்பூஞ் செம்மல் சூடிப் புடைநெறித்துக்
கதுப்புவிரித் தன்ன காழக நுணங்கற
*லயிலுருப் பனைய வாகி யைதநடந்து
வெயிலுருப் புற்ற வெம்பரல் கிழிப்ப
வேனி னின்ற வெம்பத வழிநாட்
௧௦ காலே ஞாயிற்றுக் கதிர்கடா வுறுப்பப்
பாலை நின்ற பாலை நெடுவழிச்
சுரன்முதன் மராஅத்த வரிசிழ லசைஇ
யைதுவீ ழிகுபெய லழகுக்கொண் டருளி
நெய்கனிந் திருளிய கதுப்பிற் கதுப்பென
௧௫ மணிவயிற் கலாபம் பரப்பிப் பலவுடன்
மயின்மயிற் குளிக்குஞ் சாயற் சாஅ
யுயங்குநாய் நாவி னல்லெழி லசைஇ
வயங்கிழை யுலறிய வடியி னடிதொடர்ந்
திர்ந் தூகிலந் தோயு மிரும்பிடித் தடக்கையிற்
௨௦ சேர்த்துடன் செறிந்த குறங்கிற் குறங்கென
மால்வரை யொழுகிய வாழை வாழைப்
பூவெனப் பொலிந்த வோதி யோதி
நளிச்சினை வேங்கை நாண்மலர் நச்சிக்
கனிச்சுரும் பரற்றுஞ் சுணங்கிற் சுணங்குபிதிர்ந்
௨௫ தியாணர்க் கோங்கி னுவிர்முகை யெள்ளிப்

* அயிலுருக்கனையவாகியென்றும், அயிலுருத்தனையவாகி யென்றும் பாடம்.

- பூணகத் தொடுங்கிய (வெம்முலை முலை)யென
 வண்கோட் பெண்ணை வளர்த்த நுங்கி
 னின்செறி நீர்தரு மெயிற்றி் னெயிறெனக்
 குல்லையம் புறவிற்⁹ குவிமுகை யவிழ்ந்த
- ௩௦ முல்லை சான்ற கற்பின் மெல்லியன்
 மடமா னோக்கின் வாணுதல் விறலியர்
 நடைமெலிந் தசைஇய நன்மென் சீறடி-
 கல்லா வினையர் மெல்லத் தைவரப்
 பொன்வாரந் தன்ன புரியடங்கு நரம்பி
- ௩௫ னின்கூர் சீறியா ழிடவயிற் றழீஇ
 ரைவளம் பழுநிய நயந்தெரி பாலே
 கைவல் பாண்மகன் கடனறிந் தியக்க
 வியங்கா வையத்து வள்ளியோர் நசைஇத்
 துனிகூ ரெவ்வமொடி துயராற்றுப் படுப்ப
- ௪௦ முனிவிகந் திருந்த முதுவா யிரவல
 கொழுமீன் குறைய வொதுங்கி வள்ளிதழ்க்
 கழுநீர் மேய்ந்த கயவா யெருமை
 பைங்கறி சிவந்த பலவி னீழன்
 மஞ்சண் மெல்லிலை மயிர்ப்புறந் தைவர
- ௪௫ வினையா விளங்க னற மெல்குபு பெயராக்
 குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளுங்
 குடபுலங் காவலர் மருமா னென்றார்
 வடபுல விமயத்து வாங்குவிற் பொறித்த
 வெழுவுறழ் திணினோ ளியமேர்க் குட்டுவன்
- ௫௦ வருபுளல் வாயில் வஞ்சியும் வறிதே யதாஅன்று
 நறவுவா; யுறைக்கு நாகுமுதிர் துணவத்
 தறைவாய்க் குறுந்துணி யயிலுளி பொருத
 கைபுனை செப்பங் கடைந்த மார்பிற்
 செய்பூங் கண்ணி செவிமுத றிருத்தி
- ௫௫ நோன்பகட் டுமண ரொழுகையொடு வந்த
 மகாஅ ரன்ன மந்தி மடவோர்
 *நகாஅ ரன்ன நளிகீர் முத்தம்

⁹ நகாஅ வன்னவென்றும் பாடம்.

- வாள்வா யெருந்தின் வயிற்றகத் தடக்கித்
தோள்புற மறைக்கு நல்கூர் றுசுப்பி
- ௬௦ னுளரிய லைம்பா லுமட்டிய ரீன்ற
கிளர்பூட் புதல்வரொடு கிலுகிலி யாடுந்
தத்துரீர் வரைப்பிற் கொற்கைக் கோமான்
றென்புலங் காவலர் மருமா னெண்ணூர்
மண்மாறு கொண்ட மாலை வெண்குடைக்
- ௬௫ கண்ணூர் கண்ணிக் கடுந்தேர்ச் செழியன்
றமிழ்நிலை பெற்ற தாங்கரு ம்பரின்
மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே யதாஅன்று
நறுநீர்ப் பொய்கை யடைகரை கிவந்த
துறுநீர்க் கடம்பின் றுணையார் கோதை
- ௭௦ யோவத் தன்ன வுண்டுறை மருங்கிற்
கோவத் தன்ன கொங்குசேர் புறைத்தவின்
(வருமுலை யன்ன) வண்முகை யுடைந்து
திருமுக மவிழ்ந்த தெய்வத் தாமரை
யாசி லங்கை யரக்குத்தோயர் தன்ன
- ௭௫ சேயிதழ் பொதிந்த செம்பொற் கொட்டை
யேம வின்றுணை தழீஇ யிறகுளர்த்து
காமர் தும்பி காமரஞ் செப்புந்
தண்பணை தழீஇய தளரா விறக்கைக்
குணபுலங் காவலர் மருமா னெண்ணூர்
- ௮௦ ரோங்கெயிற் கதவ முருமுச்சவல் சொறியுந்
தூங்கெயி லெறிந்த தொடிவிளங்கு தடக்கை
நாடா நல்விசை நற்றேர்ச் செம்பிய
னோடாப் பூட்கை யுறந்தையும் வறிதே யதாஅன்று
வானம் வாய்த்த வளமலைக் கவாஅற்
- ௮௫ கான மஞ்ஞைக்குக் கவிங்க நல்கிய
வருந்திற லணங்கி னுவியர் பெருமகன்
பெருங்க னுடன் பேகனுஞ் சுரும்புண
நறுவீ யுறைக்கு நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
- ௯௦ பிறங்குவெள் ளருவி வீழுஞ் சாரற்
பறம்பிற் கோமான் பாரியுங் கறங்குமணி

- வாஹுனைப் புரவியொடு வையக மருள
 வீர நன்மொழி யிரவலர்க் கீந்த
 வழறிகழ்ந் திமைக்கு மஞ்சவரு நெடுவேற்
 ௯௫ கழறொடித் தடக்கைக் காரியு கிழறிகழ்
 நீல நாக நல்கிய கலிங்க
 மாலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த
 சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோ
 ளார்வ நன்மொழி யாயு மால்வரைக்
- ௧00 கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்லி
 யமிழ்துவினை தீங்கனி யெளவைக் கீந்த
 புரவுச்சினங் கனலு மொளிதிகழ் நெடுவே
 லரவக்கடற் றுனை யதிகனுங் கரவாது
 நடடோ ருவப்ப நடைப்பரி கார
- ௧0௫ முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்
 துளிமழை பொழியும் வளிதுஞ்ச நெடுங்கோட்டு
 நளிமலை நாட னள்ளியு நளிசீனை
 நறும்போது களுவிய நாகுமுதீர் நாகத்துக்
 குறும்பொறை நன்னாடு கோடியர்க் கீந்த
- ௧௧0 காரிக் குதிரைக் காரியொடு மலைந்த
 வேரிக் குதிரை யோரியு மெனவாங்
 கெழுசமங் கடந்த வெழுவறழ் திணிதோ
 ளெழுவர் பூண்ட வீகைச் செந்துகம்
 விரிகடல் வேலி வியலகம் விளங்க
- ௧௧௫ வெருதான் றுங்கிய புரணுடை நோன்ற
 ணறுவீ நாகமு மகிலு மாரமுந்
 துறையாடு மகளிர்க்குத் தோட்புணை யாகிய
 பொருபுன தருஉம் போக்கரு மரபிற்
 றொன்மா விலங்கைக் கருவொடு பெயரிய
- ௧௨0 நன்மா விலங்கை மனை ருள்ளு
 மறுவீன்றி விளங்கிய வடுவில் வாய்வா
 ளுறுபுலித் துப்பி னோவியர் பெருமகன்
 களிற்றுத்தழும் பிருந்த கழறயங்கு திருந்தடிப்
 பிடிக்கணஞ் சிதறும் பெயன்மழைத் தடக்கைப்
 ௧௨௫ பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை

நல்லியக் கோடனை நயந்த கொள்கையொடு
தாங்கரு மாபிற் மன்னுந் தந்தை
வான்பொரு நெடுவரை வளனும் பாடி
முன்னாட் சென்றன மாக விர்நா

௧௩௦ டிறவாக் கண்ண சாய்செவிக் குருளை
கறவாப் பான்முலை கவர்த னேனாது
புனிற்றுநாய் குரைக்கும் புல்லெ னட்டில்
காழ்சோர் முதுசுவர்க் கண்ச்சித லரித்த
பூழி பூத்த புழற்கா ளாம்பி

௧௩௧ யொல்குபசி யுழந்த வொடுங்குறுண் மருங்குல்
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை யுப்பிவி வெந்ததை
மடவேரர் காட்சி நாணிக் கடையடைத்
திரும்பே ரொக்கலொ டொருங்குடன் மிசையு

௧௩௨ மழிபசி வருத்தம் வீடப் பொழிகவுட்
டறுகட் பூட்டைத் தயங்குமணி மருங்கிற்
சிறுகண் யானையொடு பெருந்தே ரெய்தி
யாமவ ணின்றும் வருது நீயிரு
மிவணயந் திருந்த விரும்பே ரொக்கந்

௧௩௩ செம்ம லுள்ளமொடு செல்குவி ராயி
னலைநீர்த் தாழை யன்னம் பூப்பவுந்
தலைநாட் செருந்தி தமனிய மருட்டவுங்
கடுஞ்சூன் முண்டகங் கதிர்மணி கழாஅலவு
நெடுங்காற் புன்னை நித்திலம் வைப்பவுங்

௧௩௪ கானல் வெண்மணல் கடலுலாய் நிமிர்தரப்
பாடல் சான்ற நெய்த நெடுவழி
மணிரீர் வைப்பு மதிலொடு பெயரிய
பனிரீர்ப் படுவிற்ப் பட்டினம் படரி
னேங்குநிலை யொட்டகந் துயின்மடிந் தன்ன

௧௩௫ வீங்குதிரை கொணர்ந்த விரைமர விறகிற்
கரும்புகைச் செந்தி மாட்டிப் பெருந்தோண்
மதியேக் கறாஉ மாசறு திருமுகத்து
துதிவே னேக்கி னுனைமக ளரித்த
பழம்படு தேறல் பரதவர் மடுப்பக்

- கக௦ கிளைமலர்ப் படப்பைக் கிடங்கிற் கோமான்
 றநையவிழ் தெரியற் றகையோற் பாடி
 யறற்குழற் பாணி தூங்கி யவரொடு
 வறற்குழற் சூட்டின் வயின்வயிற் பெறுகுவிர்
 பைந்நனை யவரை பவழங் கோப்பவுங்
- கக௧ கருநனைக் காயாக் கணமயி லவிழவுங்
 கொழுங்கொடி முசுண்டை கொட்டங் கொள்ளவுஞ்
 செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவுங்
 கொல்லை நெடுவழிக் கோப மூரவு
 முல்லை சான்ற முல்லையம் புறவின்
- கக௨ விடர்கா லருவி வியன்மலை மூழ்கிச்
 சுடர்கான் மாறிய செவ்வி நோக்கித்
 திறல்வே னுதியிற் பூத்த கேணி
 விறல்வேல் வென்றி வேலூ ரெய்தி
 னுறுவெயிற் குலைஇய வருப்பவிர் குரம்பை
- கக௩ யெயிற்றிய ரட்ட வின்புளி வெஞ்சோறு
 தேமா மேனிச் சில்வளை யாயமொ
 டாமான் சூட்டி னமைவரப் பெறுகுவிர்
 நறும்பூங் கோதை தொடுத்த நாட்சினைக்
 குறுங்காற் காஞ்சிக் கொம்ப ரேறி
- கக௪ நிலையருங் குட்ட நோக்கி நெடி திருந்து
 *புலவுக்கய லெடுத்த பொன்வாய் மணிச்சிரல்
 வள்ளுகிர் கிழித்த வடுவாழ் பாசடை
 முள்ளரைத் தாமரை முகிழ்விரி நாட்போது
 கொங்குகவர் நீலச் செங்கட் சேவன்
- கக௫ மதிசே ரரவின் மானத் தோன்று
 மருதஞ் சான்ற மருதத் தண்பனை
 யந்தண ரருகா வருங்கடி வியனக
 ரந்தண் கிடங்கினவ னாமு ரெய்தின்
 வலம்பட நடக்கும் வலிபுண ரெருத்தி
- கக௬ னூரன்கெழு நோன்பகட் டிழுவர் தங்கை
 பிடிக்கை யன்ன பின்னுவிழ் சிறுபுறத்துத்

* புலவுக்கய டீயிந்த வென்றும் பாடம்.

- தொடிக்கை மகடே மகமுறை தடுப்ப
 விருங்கா மூலக்கை யிருப்புமுகந் தேய்த்த
 வைவப்புமா ணரிசி யமலைவெண் சோறு
- ௧௬௫ கவைத்தா ளலவன் கலவையொடு பெறுகுவி
 ரெரிமறிந் தன்ன நாவி னிலங்கெயிற்றுக்
 கருமறிக் காதிற் கவையடிப் பேய்மக
 ணிணனுண்டு சிரித்த தோற்றம் போலப்
 பிணனுகைத்துச் சிவந்த பேருகிர்ப் பணைத்தா
- ௨00 ளண்ணல் யானை யருவிதுக ளவிப்ப
 நீறடங்கு தெருவினவன் சாறயர் மூதூர்
 சேய்த்து மன்று சிறிதுநணி யதுவே
 பொருநர்க் காயினும் புலவர்க் காயினு
 மருமறை நாவி னந்தணர்க் காயினுங்
- ௨0௫ கடவுண் மால்வரை கண்விடுத் தன்ன
 வடையா வாயிலவ னருங்கடை குறுகிச்
 செய்ந்நன்றி யறிதலுஞ் சிற்றின மின்மையு
 மின்முக முடைமையு மினிய னாதலுஞ்
 செறிந்துவிளங்கு சிறப்பி னறிந்தோ ரேத்த
- ௨௧0 வஞ்சினர்க் களித்தலும் வெஞ்சின மின்மையு
 மாணணி புகுதலு மழிபடை தாங்கலும்
 வாண்மீக் கூற்றத்து வயவ ரேத்தக்
 கருதியது முடித்தலுங் காமுறப் படுதலு
 மொருவழிப் படாமையு *மோடிய துணர்தலு
- ௨௧௫ மரியே ருண்க ணரிவைய ரேத்த
 வறிவுமடம் படுதலு மறிவுநன் குடைமையும்
 வரிசை யறிதலும் வரையாது கொடுத்தலும்
 பரிசில் வாழ்க்கைப் பரிசில ரேத்தப்
 பன்மீ னடுவட் பான்மதி போல
- ௨௨0 னின்னகை யாயமோ டிருந்தோற் குறுகிப்
 பைங்க ணுகம் பாம்புபிடித் தன்ன
 வங்கோட்டுச் செறிந்த வவிழ்ந்துவிங்கு திவவின்
 மணிநீரைத் தன்ன வனப்பின் வாயமைத்து

* வடிவதுணர்தலுமென்றும பாடம்.

- வயிறுசேர் பொழுகிய வகையமை யகளத்துக்
 ௨௨௫ கானக் குமிழின் கணிநிறங் கடுப்பப்
 புகழ்வினைப் பொலிந்த பச்சையொடு தேம்பெய்
 தமிழ்துபொதிந் திலிற்று மடங்குபுரி நரம்பிற்
 பாடுதுறை முற்றிய பயன்றெரி கேள்விக்
 கூடுகொ ளின்னியங் குரல்குர லாக
- ௨௩௦ நானெறி மரபிற் பண்ணி யானுது
 முதுவோர்க்கு முகிழ்த்த கையினை யெனவு
 மினையோர்க்கு மலர்ந்த மார்பினை யெனவு
 மேரோர்க்கு நிழன்ற கோலினை யெனவுந்
 தேரோர்க் கழன்ற வேலினை யெனவு
- ௨௩௫ நீசில மொழியா வளவை மாசில்
 காம்புசொலித் தன்ன வறுவை யுடையிப்
 பாம்புவெகுண் டன்ன தேற னல்கிக்
 காவெரி யூட்டிய கவர்களைத் தூணிப்
 பூவிரி கச்சைப் புகழோன் றன்முன்
- ௨௪௦ பனிவரை மார்பன் பயந்த துண்பொருட்
 பனுவலின் வழாஅப் பல்வே ரடிசில்
 வாணிந விசம்பிற் கோண்மீன் குழ்ந்த
 விளங்கதிர் ஞாயி றெள்ளந் தோற்றத்து
 விளங்குபொற் கலத்தில் விரும்புவன பேணி
- ௨௪௫ யானா விருப்பிற் றானின் தூட்டித்
 திறல்சால் வென்றயொடு தெவ்வுப்புல மகற்றி
 விதல்வேன் மன்னர் மன்னையின் முருக்கி
 நயவர் பாணர் புன்கண் டர்த்தபின்
 வயவர் தந்த வான்கேழ் நிதியமொடு
- ௨௫௦ பருவ வானத்துப் பாற்கதிர் பரப்பி
 யுருவ வான்மதி யூர்கொண் டாங்குக்
 கூருளி பொருத வடிவாழ் நோன்குறட்
 டாரஞ் சூழ்ந்த வயில்வாய் நேமியொடு
 சிதர்நனை முருக்கின் சேனோங்கு நெடுஞ்சினைத்
- ௨௫௫ ததர்பிணி யவிழ்ந்த தோற்றம் போல
 வுள்ளரக் கெறிந்த வுருக்குறு போர்வைக்
 கூருந்தொழில் வினைநூர் கைவினை முறுறி

உருஉ: பதினாறு. சூது : 6; 4234. 80

உருஅ-சு = 6060. ப. 101: 91

ஆர்ந்துபெயர் பெற்ற வெழினடைப் பாகரொடு
 மாசெல வொழிக்கு மதனுடை நோன்றூள்
 ௨௬௦ வாண்முகப் பாண்டில் வலவனெடு தரீஇ
 யன்றே விடுக்குமவன் பரிசின் மென்றோட்
 டிலணி (யல்குற்) றுளங்கியன் மகளி
 ரகிலுண விரித்த வம்மென் கூந்தலின்
 மணிமயிற் கலாப மஞ்சிடைப் பரப்பித்
 ௨௬௧ துணிமழை தவழந் துயல்கழை நெடுங்கோட்
 டெறிந்துரு மிறந்த வேற்றருஞ் சென்னிக்
 குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணிச்
 செல்லிசை நிலையுய பண்டி
 னல்லியக் கோடனை நயந்தளிர் செவினே.

இதன்பொருள்.

1 - 2 [மணிமலைப் பீணத்தோன் மாநில மடந்தை, (யணிமுலைத்) துயல் வரூஉ மாரம் போல:] பீண தோள் மர சிவமடந்தை மணி மலை (அணி முலை) துயல்வரூஉம் ஆரம் போல—மூங்கிலாகிய தோளையுடைய பெருமையினையுடைய மண்மகளுடைய மணிகள் தங்கின மலையாகிய (அழகினையுடைய முலையிற்) கூடந்தசையும் முத்துவடம்போல,

(குறிப்பு.) இதுமுதல், ௪௦-ம் அடி இறுதியாகவுள்ள அடிகளால், நல்லியக்கோடனிடத்துப் பரிசில்பெற்றுப் பலவகைச்சிறப்போடுவரும்பாணன், இடைவழியில் வறுமைத்துன்பத்தால்வருந்திக் கவலையுற்று விறலியரோடும் சுற்றத்தோடுமிருந்த பாணனொருவனைக்கண்டு இரங்கி அவனுடையவறுமையைப் போக்கரினந்து நல்லியக்கோடனிடத்தே ஆற்றுப்படுத்தற்கு அவனை முன்னிலையாக்கல் கூறப்படுகின்றது. பூமியை மடந்தையென்றது, வடதூல் வழக்குப்பற்றி; “காணென்னு நல்லாள்” என்பதனாலுமுணர்க. மூங்கில்கள் நிலமடந்தையின் தோள்களாக உருவகம்செய்யப்பட்டன. துயல்வரூஉ - அசைதல். ஆரம் - முத்துவடம்.

3 - 4 [செல்புன லுழந்த சேய்வரற் கான்யாற்றுக், கொல்கரை நறும் பொழில்:] சேய் வரற் கரை கொல் கான்யாற்றுச் செல் புனல் உழந்த நறு பொழில்—மலைத்தலையினின்றும் வருதலையுடைய கரையைக் குத்துகின்ற காட்டாற்றிடத்து ஒடுகின்ற புனலாலே வருந்தின நறிய பொழிலிடத்து,

இரண்மலையினின்றும் வீழ்ந்து இரண்டு ஆற்றிடைக்குறையைச் சூழ்வந்த பின்னர்க் கூடுதலின், முத்துவடம் உவமையாயிற்று; இது மெய்யுவமம், பெருக்காற் கோடுகள் வருந்துதலின், உழந்தவென்றார். இத்தனும்பயன்.

ஆற்றிடைக்குறையில் நின்றமரம் இளவேளிர்காலத்து மிகவும் பூத்தநாயிற்று.

(கு - பு.) சேய்மை - நெடுந்தாரம். அஃது இங்கே மலையினுச்சிக்கு ஆயிற்று. நறமை - நல்லமணம். பொழில்-சோலை. முத்துவடம் காட்டாற்றிற்கு உவமை. மெய்யுவமம் - நால்வகையுவமத்துள் ஒன்று. அது வழவிலால் ஒரு பொருள் மற்றொன்றற்கு உவமையாவது; 'துழியடை' என்பதுபோல. கோடுகள் - மரக்கிளைகள். பூத்தது - பொலிவுபெற்றது.

4 - 8 [குயில்குடைந் துதிர்த்த, புதுப்பூஞ் செம்மல் குடிப் புடைநெறித்துக், கதப்பு விரித் தன்ன காழக நுணங்கற, வயிலுருப் பீனய வாகி யைது நடந்து, வெயிலுருப்புற்ற வெம்பரல் கிழிப்ப:]

காழ் அகம் நுணங்கு அறல் குயில் குடைந்து உதிர்த்த புதுபூ செம்மல் குடி புடை நெறித்து கதப்பு விரித்தன்ன வேளில் நின்ற (கூ)—கருமையை இடத்தேயுடைய நுண்மையையுடைய அறல் குயில்கள் அலகாலுளர்ந்து உதிர்த்த புதிய பூக்களாகிய வாடலைச்சூழத் தம்மிடமெல்லாம் அறல் பட்டு மயிரா விரித்தாலொத்த தன்மையவாக இளவேளில் நின்றவென்க.

பொழிலிடத்து அறவென்க.

வெயில் உருப்பு உற்ற வெம் பரல்— வெயிலால் வெம்மையுற்ற வெவ்விய பருக்கை,

அயில் உருப்பு அனையவாகி கிழிப்ப சுரன் மராத் த வரி கிழல் முதல் அசைஇ (கஉ) ஐது நடந்து—வேல் காய்ந்த தன்மையவாய் அடியைக் கிழிக்கையிலே அருங்கானகத்தினிற் கடம்பினுடைய செறியாத நிழலையுடைத்தாகிய அடியிலே இனிப்பாறிப் பின்பு போகவேண்டதெனின், மெத்தென நடந்து,

(கு - பு.) காழ் - கருமை. அறல் - கருமணல். செம்மல் - பழம்பூ. நெறித்து - நெளித்து. கதப்பு - கூந்தல். அலகு - பறவையின்மூக்கு, வாடல் - வாடற்பூ. இளவேளில் - சித்திரா வைகாசிமாதங்கள். பருக்கை - பருக்கைக்கல். உருப்பு - வெம்மை. பருக்கைக்கல்லுக்குக் காய்ந்தவேல் உவமை. ஐம்மை - மென்மை; "ஐதுவீ ழ்குபெயல்" (13) என்பர்பின்னும். மராம் - கடப்பமரம். அசைதல் - இனிப்பாறுதற்குத் தகைல்.

9 - 11. [வேளி னின்ற வெம்பத வழிநாட், காலை ஞாயிற்றுக் கதிர் கடா வுறுப்பப், பாலை சிந்த பாலை நெடுவழி:] வேளில் நின்ற காலை வழிநாள் ஞாயிற்றுக் கதிர் கடாவுறுப்ப வெம்பதம் பாலை நின்ற பாலை நெடுவழி— இளவேளில் நிலைபெற்ற காலத்துக்குப் பின்னாகிய நாளிலே ஞாயிற்றிறுடையகதிர் வெம்மையைச் செலுத்தலைச் செய்கையினாலே வெய்ய செவ்வியையுடைய பாலைத்தன்மை நிலைபெற்றமையாற் பிறந்த பாலைநிலமாகிய தொலையாத வழியினையுடைய சுரனென்க. (கஉ)

*“நடுவுநிலைத்தினையே” என்னுஞ் சூத்திரத்தையாற் பாலைத்தன்மை கூறிலும்; அதுகொண்டு உணர்க. பாலைநின்ற பாலைவழி, “ஆறுசென்றவியர்” போல்கின்றது.

(கு - பு.) வழி - பின். ஞாயிறு - சூரியன். கடாவுறுத்தல் - செலுத்த தல். இளவேனிலுக்குப்பின்வந்தகாலம் முதுவேனிலாதலின், ‘ஞாயிற்றுக் கதிர்கடாவுறுப்ப’ என்றார். பதம் - காலம். பாலைத்தன்மையாவது, காலை யும்மாலையும் நண்பகலன்னகடுமைகூரச் சோலைதேம்பிக் கூவல்மாறி நீரும் நிழலுமின்றி நிலம் பயன்துறந்து புள்ளும்மாவும் புலம்புற்று இன்பமின்றித் துன்பம்பெறுவதொருகாலம். “நடுவுநிலைத்தினையே” என்னுஞ்சூத்திரத்து ஞாயில், பாலைத்தன்மைகூறினாமென்று எழுதியிருத்தலின், இந்நூலுக்குமுன் பே நச்சினூக்கினியர், தொல்காப்பியத்துக்கு உரைசெய்தமை பெறப்படு கின்றது; இந்நூல், 28-ம் அடிமுதலியவற்றின் விசேடவுரையும் இதனை வலி யுறுத்தும். ஆறுசென்றவியர் - வழியிற்சென்றதனாலுண்டாகிய வேர்வை.

12. [சுரன்முதன் மராஅத்த வரிநிழ லசைஇ] என்பதனை முன்னே கூட்டுக.

(கு-பு.) இவ்வடி, 7-ம் அடிமுதலியவற்றொடு முன்பு கூட்டப்பெற்றது.

13 - 4. [ஐதவீழிகுபெய வழுகொண் டருளி, நெய்கனிந் திருளிய கதப்பின்:] அருளிஐதவீழ் இரு பெயல் அழுகொண்டு நெய்கனிந்து இருளிய கதப்பின்—உலகிற்கு அருளுதலைச்செய்து மெல்லிதாய் வீழ்ந்து தாழ்கின்ற மழையினது அழகைத் தன்னிடத்தே கொண்டு எண்ணெயிலே முற்றுப்பெற்று இருண்ட மயிரினையும்,

(கு - பு.) இனி பாணனுடன்வந்த விநலியரின் தேசாதிபாதவருணனை கூறப்படுகின்றது. தெய்வமகளிரைப் பாதாதிதேசாந்தமாகவும், மானிடமக ளிரைக் தேசாதிபாதாந்தமாகவும் வருணித்தல் மரபு. வீழென்னுமுதலிலை, வினையெச்சப்பொருளில்வந்தது. “எண்ணெயு நானமு மிவைவழி” (சீவக. நாமக. 135) என்பது ஈண்டுள்ள ‘நெய்கனிந்திருளியகதப்பு’ என்பதன் பொருளைத் தழுவியது.

14 - 6. [கதப்பென, மணிவயிற் கலாபம் பரப்பிப் பலவுடன், மயின் மயிற் குளிக்குஞ் சாயல்:] மயில் பலவுடன் மணி வயின் கலாபம் கதப்பெனப் பரப்பி மயில் குளிக்கும் சாயல்—மயில்கள் பலவுங்கூடி கீமணிபோலுங் கண்ணினையுடைய தோகைகளை மகளிர் மயிலாவிரித்தாற்போல விரித்துப் பார்த்து இவர்கள் சாயற்கு ஒவ்வேமென்று பேட்டிற்குள்ளே சென்று மறை தற்குக் காரணமாகிய கட்டிலாகிய மென்மையினையும்,

* தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்தினையியல், கூ.

(கு - 4.) கண்ணென்றது, மயிலின்பீலியிலுள்ள கண்களை; வயின் - இடம். ஐம்புலன்களிலும் மென்மையுண்மையின், 'கட்புலனாகிய மென்மை' என்றார். சீர்தாமணியில் "சேந்தொத்தலர்ந்த" (8) என்னுஞ்செய்யுளில், 'அமிர்தன்னசாயல்' என்பதற்கு இவர் எழுதிய உரையைப்பார்க்க.

16 - 8. சாஅய் உயங்கு காய் நாவின் கல்லெழில் அசைஇ வயங்கு இழை உலறிய அடியின்—ஒடியினைத்து வருந்துகின்ற நாயினது நாக்கினுடைய கல்ல அழகைவருத்தி வறுமையாலே விளங்குகின்றசிலம்புமுதலியன இன்றிப் பொலிவழிந்த அடியினையும்,

(கு - 4.) மகளிர்களுடைய அடிக்கு வருந்தியநாயின்நாவை உவமை கூறுதல், "வருந்துநாய் நாவிற்பெருந்தகு சீறடி" (பொருந. ௪௨), "மதந்தபு ளுமலி நாவின்ன, துளங்கியன் மெலிந்த கல்பொரு சீறடி" (மலைபடு. ௪௨ - ௩), "காய்காச் சீறடி" (கீவக. முத்தி. ௯௬), "வருந்துநாய் நாவின்னி கொள் சீறடி" (கூர்ம. இராமன்வனம். ௧௫) என்பவற்றாலும் அறியப்படும்.

18 - 9. [அடிதொடர்ந், தீர்ந்துநிலந் தோயு மிரும்பிடித் தடக்கையின்:] ஈர்ந்து நிலம் தோயும் இரு பிடி தட கையின் அடி தொடர்ந்து—இழுக்கப்பட்டு நிலத்தேசெறியும் கரிய பிடியினது பெருமையையுடைய கை போலத் தாரும் அடியோடே தொடர்புபட்டு முறையாற் பருத்த,

(கு - 4.) இருமை - கருமை. பிடி - பெண்யானை. தட - பெருமை; உரிச்சொல்; "தடவுங் கயவு நனியும் பெருமை" (தொல். உரி. ௨௨.)

20 - 21. [சேர்ந்துடன் செறிந்த குறங்கிற் குறங்கென, மால்வரை யொழுகிய வாழை:]

மால் வரை ஒழுகிய வாழையெனச் சேர்ந்து—பெருமையையுடையமலை யிலே ஒழுங்குபடவளர்ந்த வாழையெனத் திரண்டு,

சேரென்னும் உரிச்சொல் முதனிலையாகச் சேர்ந்தென்னும் வினையெச்சம் வந்தது.

குறங்குடன் செறிந்த குறங்கின்—ஒருகுறங்குடனே ஒருகுறங்கு செருங்கியிருக்கின்ற குறங்கினையும்,

(கு - 4.) சேரென்பது திரட்சியையுணர்த்துவதோர் உரிச்சொல்; "சேரேதிரட்சி" (தொல். உரி. ௬௫) என்பதனாலும் உணர்க. குறங்கு - துடை.

21 - 2. வாழைப் பூகெனப் பொலிந்த ஒதி—வாழையினது பூவென்னும்படி அழகு பெற்ற பனிச்சையினையும்,

(கு - 4.) ஒதி - கூந்தல்; பனிச்சை - வாழைப்பூவடிவாக முடிக்கப்படும்கூந்தல் வடிவம்.

22 - 4. [ஒதி, நளிச்சினை வேங்கை நாண்மலர் நச்சிக், களிச்சுரும் பர
ற்றுஞ் சுணங்கிற் சுணங்குபிதிர்ந்து:] களி சுரும்பு நளி சினை வேங்கை
நாள் மலர் நச்சி ஒதி அரற்றும் சுணங்கின் சுணங்கு பிதிர்ந்து—களிப்பினை
யுடைய சுரும்புகள் செறிவினையுடைத்தாகிய கொம்பினையுடைய வேங்கை
யினது நாட்காலத்து மலரென்று விரும்பிப் பாடி ஆரவாரிக்கும் ஓரிடத்திற்
ரோன்றிய சுணங்குடனே ஓரிடத்திற்றோன்றிய சுணங்கு பிதிர்பட்டு,

(கு - பு.) சுரும்புகள் - வண்டுகள். நளி - நெருக்கம். சினை - மரக்கிளை.
வேங்கை - ஒருவகைமரம். நாட்காலம் - மலரும்காலம். சுணங்கு - தேமல்.
பிதிர்தல் - சிதறுதல். தேமலுக்கு வேங்கைப்பூ உவமம்.

25 - 6. யாணர் கோங்கின் அவிர் முகை எள்ளி பூண் அகத்து ஒடுங்
கிய (வெம் முனை)—புதிதாகப் பூத்தலையுடைய கோங்கினது விளங்குகின்ற
முகையை இகழ்ந்து மெல்லிய பணிகள் இடையிலேகிடக்கின்ற (விருப்பத்தை
யுடைய முலையினையும்),

(கு - பு.) யாணர் - புதுமை. கோங்கு - ஒருவகைமரம். முகை - அரு
ம்பு. பணிகள் - ஆபரணங்கள். அகம் - உள். வெம்மை - விருப்பம்.

26 - 8. [(முலையென,) வண்கோரட் பெண்ணை வளர்த்த நுங்கி, னின்
செறி நீர்தரு மெயிற்றின்:] வண் கோள் பெண்ணை (முலையென) வளர்த்த
நுங்கின் இன்செறி நீர் தரும் எயிற்றின்—பெரிய குலையினையுடைய பனை
(முலையென்னும்படி) வளர்த்த நுங்கினது இனிய செறிந்தநீர் தன்னீர்மை
யால் தாழும் எயிற்றினையும்,

(கு - பு.) வண்மை - பெருமை. கோள் - காய்க்குலை. பெண்ணை -
பனை. எயிறு - பல்.

28 - 30. [எயிறெனக், குல்லையம் புறவிற் குவிமுகை யவிழ்ந்த, முல்லை
சான்ற கற்பின்:] குல்லை அம் புறவில் குவி முகை எயிறென அவிழ்ந்த முல்லை
சான்ற கற்பின்—கஞ்சங்குல்லையையுடைய அழர்ய காட்டகத்தே குவிந்த
அரும்பு எயிறென்னும்படி நெகிழ்ந்த முல்லைகுடுதற்கமைந்த கற்பினையும்,

கற்பின் மிகுதிதோன்ற முல்லைகுடுதல் இயல்பு. 'கதுப்பிற் கதுப்பு'
என்பது முதல் இத்துணையும் இயைபுத்தொடை. திரிந்து வந்ததென்றறிசு;
* "இறுவா யொன்றல்" என்னுஞ் சூத்திரத்துட் கூறிலும்.

(கு - பு.) கஞ்சங்குல்லை - கஞ்சா; "கஞ்சங் குல்லை கஞ்சா வாகும்"
என்பது, பிங்கலநிகண்டு. புறவு-முல்லைநிலம்; ஃஃஃ. கற்பின்மிகுதிதோன்ற
மகளிர் முல்லைமலைகுடுதலை, "முல்லையத்தொ டையருந்தி" (பிரபுலங்க
லிலை) என்பதனானுமுணர்சு; "முல்லாய்கின் (பெர்க்குணம் பெற்றேற் கிடந்
தந்தென் முன்னிற்பையே" என்பது, திருவாய்மொழிமுறைக்கோவை, ௧௩.

30 - 31. மெல்லியல் மடமான் நோக்கின் வாள் நுதல் விறலியர்—
மெல்லிய இயல்பினையும், மடப்பத்தினையுடைய மான்போலும் பார்வை
யினையும், ஒளியையுடையத்தாகிய நுதலினையுமுடைய விறல்பட ஆடுமகளிர்,

கதப்பினையும், (கச), ஒதியினையும் (உஉ), நுதலினையும், நோக்கினையும்
(கக), எயிற்றினையும் (உஅ), (முலையினையும்) (உசு), குறங்கினையும் (உ௦),
அடியினையும் (கஅ), சாயலினையும் (கசு), மெல்லிய இயல்பினையும், கற்
பினையு (க௦) முடைய விறலியரென்க.

(கு - பு) மடப்பம்-கொளுத்தக்கொண்டு கொண்டதுவிடாமை. நுதல்-
கெற்றி. விறல் - சத்துவம்; அஃதாவது வேம்புதின்றூர்க்குத் தலைநடுங்குவது
போல, அஞ்சுத்தக்கது முதலியவற்றைக் கேட்டவிடத்துப்பிறந்த உள்ளநிக
ழ்ச்சியால் தாமேதோன்றும் நடுக்கமுதலாயின.

32 - 3. கடை மெலிந்து அசையுந் நல் மெல் சேறடி. கல்லா இனையர்
மெல்ல தைவர—நடையால் இளைத்து ஓய்ந்த நன்மையையுடைய மெல்
லிய சிறிய அடியைத் தம் தொழிலையொழிய வேறுகல்லாத இனையர் மெத்
தென்று வருட.

(கு - பு.) (சேறடி=சிறுமை அடி. தைவர - தடவ.

34 - 5. பொன் வார்த்தன்ன புரி அடங்கு நரம்பின் இன் குரல் சிது
யாழ் இடவயின் தழீஇ—பொற்கம்பியினையொத்த முறுக்கடங்கின நரம்பி
னது இனிய ஒசையையுடைய சிறிய யாழை இடப்பக்கத்தே தழுவி,

(கு - பு.) வார்தல் - ஒழுகுதல். யாழ்த்தந்தி நரம்பைமுறுக்கிச்செய்
யப்படுவதாதலின், 'புரியடங்குநரம்பு' என்றார்; "பொன்வார்த் தன்ன புரி
யடங்கு நரம்பின், றொடையமை கேள்வி யிடவயிற் தழீஇ" (பெரும்பா
ணற்றுப்படை,கடு-சு) என்பது இவ்வடிகளின் பொருளை வற்புறுத்துகின்றது.

36 - 7. கைவளம் பழுகிய நயம் தெரி பாலை கைவல் பாண்மகன் கடன்
அறிந்து இயக்க—கட்டபாடையென்னும் பண் முற்றுப்பெற்ற இனிமை
தெரிசின்ற பாலையாழை வாசித்தலைவல்ல பாணனாகியமகன் வாசிக்கு முறை
மையை அறிந்து வாசிக்க,

(கு - பு.) கட்டபாடை - ஒருவகைப்பண்; அது பகற்பண் பன்னிரண்
டனாக ஒன்று. பாலையாழ் - ஒருவகையாழ்; இவ்வடிகளும், "கைவளம் பழ
கிய பாலை வல்லோன்" (தூநீச்சிப்பாட்டு,கசு,சு) என்பதும் ஒத்துள்ளன.

38. இயங்கா வையத்து உள்ளியோர் கசையு—வள்ளியோரின்மை
யின் பரிசிலர் செல்லாத உகைத்தே பரிசில் தருவாரை விரும்பி,

இனி இயங்கும்வையர் சகடமாகலின், உலகத்திற்கு இயங்காவைய
மென வெளிப்படை கூறிற்றுமாம்.

(கு - பு.) வள்ளியோர் - கொடையாளிகள். சகடம் - வண்டி. வைய மென்பதற்குப் பூமியென்றும் வண்டியென்றும் இரண்டுபொருளுண்டு. இதற்குச் செய்திருக்கும்பொருள் மிசப் பாராட்டற்பாலது.

39. துனி கூர் எவ்வொடு தயர் ஆற்றுப்படுப்ப—தன்னை வெறுத்தல் மிக்க வருத்தத்தோடேகூடின வறுமை நினைனைக் கொண்டு போகையினாலே,

(கு-பு.) துனி - வெறுப்பு. 'ஆற்றுப்படுப்ப' என்பது இந்நூற் பெயரைக் குறிப்பிக்கின்றது.

40. முனிவு இகந்து இருந்த முது வாய் இரவல - வழிவருத்தத் தீர்ந்திருந்த பேரறிவு வாய்த்தற்றொழியுடையையாய இரவல,

(கு - பு.) முனிவு-வெறுப்பு; இங்கேவருத்தத்திற்கு ஆயிற்று. முதுமை - பேரறிவு; "அளியன் றானே முதுவா யிரவலன்" (திருமுருகாற்றுப்படை, ௨௮௪), "வேறுவேறுயர்ந்த முதுவா யொக்கல்", "முதுவாய்க் கோடியர்" (பட்டினப்பாலை, ௨௧௪, ௨௫௩.)

துயர் ஆற்றுப்படுக்கையினாலே போந்து (௩௯) விறலியர் தம்முடைய (௩௯) சீறடியை (௩௨) வெம்பரல் (௮) அயிலுருப்பனையவாகிக் (௭) கிழிக்கையினாலே (௮) வரிநிலைசைஇப் (௧௨) பின்னும் ஆற்றுத்தகைபெற ஐதநடந்து (௭) அந்நடையால் இனைத்து ஒய்ந்த அடியை (௩௨) இனையர் தைவரப் (௩௩) பாண்மகன் (௩௭) பாழையை (௩௪) இயக்க (௩௭) வள்ளியோர் நசைஇச் (௩௮) சீறியாழ் இடவயிற்றழீஇ (௩௯) முனிவிகந்திருந்த இரவலவென முடிக்க.

41 - 2. கொழு மீன் குறைய ஒதுங்கி வள் இதழ் கழுநீர் மேய்ந்த கயவாய் எருமை—கொழுவிய மீன் துணியநடந்து வளவிய இதழையுடைத்தாகிய செங்கழுநீர்ப்பூவைத்தின்ற பெரிய வாயையுடைய எருமை,

(கு - பு.) சேரன்முதலிய தமிழ்நாட்டரசர்மூவரும் மிக்கபரிசில் தாரார்; மிக்கபரிசிலைத்தருபவராகிய பேகல் முதலிய ஏழுவள்ளல்களும் இப்பொழுது இலர்; ஆதலால், நீ நல்லியக்கோடன்பாற்செல்' என வற்புறுத்திக்கூறும்பாணன், முதலில், சேரன் இராசதானியாகிய வஞ்சியினிலைமையைக் கூறுகின்றான். கொழுமீன் - ஒருவகைமீனுமாம்; "கழனி யுழவர் சூட்டொடு தொகுக்குங், கொழுமீன்" (புறநாநாறு, ௧௩). குறைய - துண்டமாக. கய, பெருமையைணுந்ததுவதோர் உரிச்சொல்.

43 - 4. பைங்கறி கிவந்த பலவின் நீழல் மஞ்சள் மெல்லிலை மயிற் புறம் தைவர—பசிய மிளகுகொடிபடந்த பலாவினீழலிலே மஞ்சளினது மெல்லியஇலை தனது மயிரையுடைய முதுகைத்தடவ,

45. விளையா இளங்கள் நாற மெல்குபு பெயரா--முற்றாத இனையதேன் நாற மென்று அசையிட்டு,

(கு - பு.) கள், கழுநீர்ப்பூவின உள்ளது. தசையிடுதல் - முதலில் உண்டதனைச் சிறிது சிறிதாக மீட்டும் வாயில்வருவித்துக் கடித்து உணனுதல்.

46. குளவி பள்ளி பாயல் கொள்ளும்—காட்டுமல்லிகையாகிய படுக்கையிலே துயில்கொள்ளும்,

(கு - பு.) காட்டுமல்லிகை யென்றது, உதிர்ந்துகிடக்கும் காட்டுமல்லிகைப்பூக்களை; அக்கொடிக்கையுமாம்.

47. குடபுலம் காவலர் மருமான்—மேற்றிசைக்கணுள்ள நிலத்தைக் காத்தற்றொழியுடைய சேரர் குடியிலுள்ளோன்,

எருமை, நீழலிலே தைவரப் பெயராக்கொள்ளும் குடபுலமென முடிக்க.

(கு - பு.) குடக்கு+புலம்=குடபுலம்; குடக்கு - மேற்கு.

47 - 9. ஒன்றூர் வடபுல இமயத்து வாங்கு வில் பொறித்த எழு உறழ்திணி தோள் இயல் தேர் குட்டுவன்—பகைவருடைய வடக்கின்கண் உள்ளதாகிய நிலத்திடத்தே நிற்கும் இமவானின்கண்ணே வளையும் வில்லைவைத்த கண்ணயத்தைமாறுபடும் திணிந்ததோளிணையும் நடக்கின்ற தேரிணையுமுடைய குட்டகாட்டையுடைய சேரன்,

(கு - பு.) ஒன்னல் - பொருந்தல். இமயம் - இமயமலை. விற்பொறித்த-வில்லை எழுதுவித்த; விற்கொடி சேரர்களுக்கு உரியது. சேரரொருவன், தன்னுட்டிற்கும் இமயமலைக்கும் இடையேயுள்ள காட்டரசர்களாகிய பகைவரை வென்றுசென்று அம்மலையில் வில்லைப்பொறித்தானென்பதும், அதனால் இமயவரம்பென்று பெயர்பெற்றானென்பதும் பழையவரலாறு; இதனை “அமைவர லருவி யிமயம் விற்பொறித், திமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத், தன்கோ னிநீ இ” (பதிற்றுப்பத்து, உ-ம்பத்த, பதிகம்), “இமயஞ் குட்டிய வேம விற்பொறி, மாண்வினை நெடுந்தேர் வானவன்” (புறநா. ௩௬), விடர்ச்சிலை பொறித்த வறலோன்” (சிலப். ௩௫௧. ௩௩௬) என்பவற்றாலுணர்க. எழு- கண்ணயமரம்; இது கோட்டைவாயிலிற் கதவின் உட்புறத்தே குறுக்காகப் போடப்படுவது; புறநாடு, கச-ம் பாட்டின் குறிப்புரையைப்பார்க்க. இது யானையைத் தடுக்குமாமென்றும் கூறப்படும். இது வீரர்தோளுக்கு உவமமாகக் கூறப்படுதலை, “எழுவுறழ்திணிதோள்” (புறநா. ௩௬) என்பதனுமுணர்க. குட்டகாடென்பது மலைகாட்டின் உள்நாடுகளில் ஒன்று; அதனை உடையவருதலின், சேரன் குட்டுவெனன்று கூறப்படுவான்; அது, கொடுத்தமிழ்காடு பன்னிரண்டனுள் ஒன்று; “தென்பாண்டி குட்டங்குடங்கற்கா” என்னும் பழையவெண்பாவாலுணர்க.

50. வரு புனல் வாயில் வஞ்சியும் வறித—பெருகுசின்ற நீரையும், கோபுரவாயிலையுமுடைய வஞ்சியென்னுமரும் தரும்பரிசில் சிறிதாயிருக்கும்.

மருமான் (சஎ) குட்டுவன் (சக) அவனுடைய வஞ்சியும் வறிதென முடிக்க.

அதாஅன்று—அவ்வூரன்றி,

(கு - பு.) வஞ்சிக்குக் கீழ்த்திசைக்கண்ணே திருக்குணவாயிலென்ப்தோ ருரிருந்ததென்று தெரிதலின், இங்கேயுள்ள 'வாயில்வஞ்சி' என்பதற்குக் குணவாயிலென்னும் ஊரையுடையதான வஞ்சிநகரமென்று பொருள்கூறிலும் பொருந்தும்; "குணவாயிற் கோட்டத் தரசு துறந்திருந்த" (சிலப்பதிகாரம்) என்பதன் உரையைப்பார்க்க. வஞ்சிக்கு மேற்கே குடவாயிலென்று ஒரு ரிருந்ததென்று, புயநாநூறு, எச - ம் பாட்டின் பின்னுள்ள பழைய வாக்கியத்தால் தெரியவருகின்றது. ஒரு கொடியின்பெயராகிய வஞ்சியென்பது அதனை மிகுதியாக உடைய ஊருக்குப் பெயராயிற்று; "பொற்கொடிப் பெயர்ப்பே உம் பொன்னகர்", "பூங்கொடிப் பெயர்ப்படுந், திருந்திய நன்னகர்" (மணிமேகலை, ௨௬-ம காதை, ௧௨; ௨௮ - ம் காதை; ௧௦௧ - ௨) என்பவற்றால் லறிக. வறிதென்பது சிறிதென்னும் பொருளதாதலை, "வறிதுவடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி" (பதி. ௨௪), "வறிது சிறிதாகும்" (தொல். ௨. 1. ௩௮) என்பவற்றால் முணர்க. 'வஞ்சியும் வறிதே' என்பது, இடத்திற்கழ் பொருளின்றொழில் இடத்தின்மேல் ஏறிநின்றது. 'அதாஅன்று' என்பதை, 'அதாஅன்றென அகரரிட்டெழுதுக; இதனை, "அன்றுவரு காலே யாவா குதலு, மைவரு காலே மெய்வரைந்து கெடுதலுஞ், செய்யுண் மருங்கி னுரித் தென மொழிப்" என்பதனான்...முடிக்க' (தொல். ௨. 1. 1. ௩௬. ௩. ௨௭) என்பதனால், 'அதா அன்று என்பதை முடித்துக்கொள்க.

51 - 2. நறவு வாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்து அறை வாய் குறு தணி—தேனைப் பூக்கள் தம்மிடத்தினின்று துளிக்கும் இளமை முதிர்ந்த நுணுமரத்தினது வெட்டின வாயையுடைய குறியகுறட்டை,

(கு - பு.) அறை - அறுத்தல்; "அறைக்கரும்பு" (பொருநராற்றுப்படை. ௪௯௩). குறட்டை - கட்டையை.

52 - 3. [அயிலுளி பொருத, கைபுனை செப்பங் கடைந்த மார்பின்:] அயில் உளி கடைந்த கைபுனை செப்பம் பொருத மார்பின் மந்தி (௩௬)—கூர்மையையுடைய உளிகள் உள்ளேசென்றுகடைந்த சாதிலிங்கம் தோய்ந்த சேப்புச்சேர்ந்த மார்பின்மந்தி,

(கு - பு.) செப்பம் - சிவப்புநிறம். நுணுக்கட்டையிலிருந்து சிவப்பு வர்ணம் உண்டாதலின், இங்ஙனம் கூறினார்.

54. செய் பூ கண்ணி செவி முதல் திருத்தி—கிடேச்சையாற்செய்த பூவினையுடைய மாலையைச் செவியடியிலே நெற்றிமாலையாகக் கட்டி,

(கு - பு.) கிடேச்சை - நெட்டி.

55. நோன் பகடு உமணர் ஒழுகையொடு வந்த மந்தி (௩௬)—வலியினையுடைத்தாகிய எருத்தினையுடைய உப்புவாணிகருடைய சகடவொழுங்கோடே கூடவந்த மந்தி,

(கு . பு.) நோன்மை - வன்மை. இவ்வடியின்பொருளை, “பெருங்கயிற் றொழுகை மருங்கிற் காப்பச், சில்பத வுணவின் கொள்ளை சாற்றிப், பல் லெருத் துமணர் பதிபோகு நெடுநெறி” (பெரும்பாணுற்றுப்படை, 63 - 5) என்பவற்றொழுமுணர்க. சகடஒழுங்கு - வண்டியொழுங்கு.

56. மகாஅர் அன்ன மந்தி—அவர்கள் வளர்த்தலின் அவர்கள் பிள்ளை களையொத்த மந்தி,

56 - 8. மடவோர் நகாஅர் அன்ன நளி நீர் முத்தம் வாள் வாய் எருந் தின் வயிற்றகத்து அடக்கி—அவ்விடத்து மடப்பத்தையுடைய மகளிருடைய எயிற்றையொத்த செறிந்த நீர்மையையுடைய முத்தை வாள்வாய்போலும் வாயையுடைய கிளிஞ்சிலின் வயிற்றிடத்தே இட்டுப் பொதிந்து,

(கு - பு.) எயிறு - பல். முத்துக்களைக் கிளிஞ்சிற்குள்ளேவைத்து.

59 - 60. [தோள்புற மறைக்கு நல்கூர் நுகுப்பி, னுளரிய லைம்பா லுமட்டிய ரீன்ற:]

நுகுப்பின் நல்கூர் புறம் தோள் மறைக்கும் உமட்டியர்—நுகுப்பினது நல்கூர்ந்த புறத்தைத் தோள் மறைக்கும் உமட்டியர்,

என்றது:—இடை தனது நுண்மையால் நெகிழமுயங்குங்காலத்து ஊற் றின்பம் பெறாது மிடிப்பட்ட புறத்தினைத் தோள் இறுகமுயங்கி அவ்வன் பத்தைக்கொடுத்தற்குக் காரணமான உமட்டியரென்றவாறு.

ஊற்றின்பம் பெற்றறியாதென்னும் புறங்கூற்றை யென்றாமாம்.

உளர் இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற — அசைகின்ற இயல்பினையுடைய ஐந்துபகுதியாகிய மயிரினையுடைய உப்புவாணிகத்தியர் பெற்ற,

(கு . பு. நுகுப்பு - இடை, நல்கூர்ந்த - வறுமையுற்ற, ஊற்றின்பம் - ஸ்பர்சுஇன்பம். கூந்தலின் ஐந்து பகுதிகளாவன: குழல், அளகம், கொண்டை, பனிச்சை, தஞ்சையென்பன.

61. கிளர் பூண் புதல்வரோடு கிலுகிலி ஆடும்—விளங்குகின்ற பூணையுடைய பிள்ளைகளுடனே தானும் கிலுகிலுப்பைகொண்டு விளையாடும்,

(கு - பு.) கிலுகிலுப்பை - ஒருவகை விளையாட்டுக்கருவி.

62. தத்து நீர் வரைப்பின் கொற்கை கோமான்—முரிசின்ற நீரைத் தனக்கு எல்லையாகவுடைய கொற்கையென்னும் ஊர்க்கு அரசன்,

மந்தி முத்தையடக்கி உமட்டியரீன்ற புதல்வரோடே ஆடும் கொற்கை யென முடிக்க.

(கு - பு.) கொற்கை - பாண்டியர்களுடைய இராசதானிகளுள் ஒன்று. இது பாண்டிநாட்டிற் கடற்கரைக்கண் உள்ளது. இதனைச்சார்ந்த கடற் றறையிலே முத்துக்கள் அகப்படுமென்பர்; “கொற்கையம் பெருந்துறை

முத்தொடு” (சிலப்பதிகாரம், ஊர்காண்காதை, ௮௦), “தென்கடன் முத்தம்” (பட்டினப்பாலை, ௧௮௧; சிலப்பதிகாரம், வேளிர். ௧௧), “தென்பவத்து முத்துப்பூண்டு” (புறநானூறு, ௩௮௦) “கொற்கைத் துறையிற்றுறைவாணர் குளிக்ஞர் சலாபக் குவான் முத்தம்” (மீனாட்சியம்மைய பிள்ளைத்தமிழ்) என்பவற்றாலு முணர்க. புறத்தேசென்று உப்புவானிகம் செய்து திரும்பும் உமணர்களுடைய வண்டியொழுங்குகளுடன் வந்த மந்தி அவர்களுடைய பிள்ளைகளுடன் முத்துக்கள் உள்ளே பெய்யப்பெற்ற கிளிஞ்சிலைக் கிலுகிலுப்பை யாகக்கொண்டு வினையாடுதற்கு இடமாகவுள்ளது கொற்கையென்றபடி.

63. தென் புலம் காவலர் மருமான்—தெற்கின்கண்ணதாகியநிலத்தைக் காத்தற்றொழிலையுடையார் குடியிலுள்ளோன்,

63 - 5. [ஒன்றார், மண்மாறுகொண்ட மாலை வெண்குடைக், கண்ணார்கண்ணிக் கடுந் தேர்ச் செழியன்:]

ஒன்றார் மண் மாறு கொண்ட செழியன்—பகைவர்நிலத்தை மாறுபாட்டாலே கைக்கொண்ட பாண்டியன்,

மாலை வெண்குடை கண்ணார்கண்ணிக் கடுந் தேர் செழியன்—முத்தமாலை யையுடைய கொற்றக்குடையினையும் கண்ணிற்கு அழகுநிறைந்த கண்ணியினையும் கடிய தேரினையுமுடைய செழியன்,

(கு - ௫.) முடியரசர்களுடைய குடையை வெண்கொற்றக்குடையென்றும் கொற்றக்குடையென்றும் கூறுதல் மரபு. கண்ணி - தீலயிலணிந்துகொள்ளுமாலை.

66 - 7. [தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின், மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே:] நனை மகிழ் தாங்கரு மரபின் தமிழ் நிலைபெற்ற மறுகின் மதுரையும் வறிது—தன்னிடத்துத் தோன்றிய மனமகிழ்ச்சி பொறுத்தற்கரிய முறைமையினையுடைய தமிழ் வீற்றிருந்த தெருவினையுடைய மதுரையும் வறிது;

நனைமகிழ்—வினைத்தொகை.

கோமான் (௬௨) மருமான் (௬௩) செழியன் (௬௫) அவனுடைய மறுரையும் தரும்பரிசில் சிறிதாயிருக்கும்.

அதா அன்று—அவ்வூரன்றி,

(கு - ௫.) நனைத்தல் - உண்டாதல்; அரும்புகளை நனையென்பது இது காரணம் பற்றியே. சங்கப்புலவர்கள் வீற்றிருந்து தமிழாராய்தற்கு இடமாயிருந்ததுபற்றி, ‘தமிழ்நிலைபெற்ற...மதுரை’ என்றார்; “தமிழ்கெழுக்கடல்” (புறநானூறு, 58), ‘தென்றமிழ்மதுரை’ (மணிமேகலை, 25-வது, 139). வறிது என்பதற்கு, முன் 50 - ம் அடிக்குறிப்பில் எழுதியவாறே பொருள்கொள்க.

68. [நறுநீர்ப் பொய்கை யடைகரை நிவந்த:] பொய்கை நறு நீர் அடைகரை நிவந்த—பொய்கையிடத்து நறிய நீரடைகரையிலே நின்று வளர்ந்த,

(கு - 4.) இனி, சோழனுடைய இராசதானியாகிய உறையூர் கூறப்படுகின்றது. பொய்கை - ஒருவகை நீர்நிலை; மாணிடரால் ஆக்கப்படாத நீர்நிலையென்றுங் கூறுவர்; சீவகசிந்தாமணி, நாமகளிலம்பகம், ௩௦௮ - ம் செய்யுளுரையைப் பார்க்க.

69. துறு நீர் கடம்பின் துணை ஆர் கோதை—நெருங்குகின்ற தன்மையையுடைய கடம்பினுடைய இணைதல் நிறைந்த மாலை,

* கோதைபோலப் பூத்தலிற் கோதையென்றார்.

(கு - 4.) கடம்பு - கடப்பமரம்; என்றது நீர்க்கடம்பினே. அதன்பூ மாலைபோலவே தோன்றுமாதலின், அதனைக் கோதை யென்றார்.

70 - 71. [ஓவத் தன்ன வுண்டுறை மருங்கிற், கோவத்தன்ன கொங்குசேர் புறைத்தலின்:] கோவத்து அன்ன கொங்கு உறைத்தலின் சேர்பு ஓவத்து அன்ன உண் துறை மருங்கின்—தன்னிடத்து இந்நிரகோபத்தையொத்த தாதை உதிர்த்தலின் அத்தாது 'சேர்ந்து சித்திரத்தையொத்த உண்ணும்துறையிடத்தே நின்ற,

(கு - 4.) கோவம் - இந்நிரகோபம்; இது பட்டுப்புச்சியென்று இக்காலத்து வழங்கப்படுகின்றது. தாது, மேற்கூறிய கடப்பம்பூவின் மகரந்தங்கள். உண்ணுந்துறை - பலரும்வந்த நீருண்ணுந்துறை.

72 - 3. (வரு முலை அன்ன) வண் முகை உடைந்து திருமுகம் அவிழ்ந்த தெய்வம் தாமரை—(எழுகின்ற பெரியமுலையையொத்த) பெரிய முகை நெகிழ்ந்து அழகினையுடைய முகம்போல மலர்ந்த தெய்வத்தன்மையையுடைய தாமரையிடத்து,

† “பொருளே யுவமஞ் செய்தனர்” என்னுஞ் சூத்திரத்தாற் பொருளை உவமஞ் செய்தார்.

(கு - 4.) முகை - அரும்பு. பொருளே உவமஞ் செய்தன ரென்பதற்குப் பொருள்: உவமேயத்தை உவமானமாகச் செய்தனரென்பது; பொருள் - உவமேயம்.

74 - 6. ஆசு இல் அங்கை அரக்கு தோய்ந்தன்ன சேயிதழ் பொதிந்த செம் பொன் கொட்டை ஏம இன் துணை தழீஇ—சூற்றமில்லாத அங்கை

* “கடம்பு சூடிய கன்னி மாலைபோல்” என்றார் சிந்தாமணியிலும்; சூணமாலையாரிலம்பகம், ௧௪0.

† தொல்காப்பியம், பொருளதிகாரம், உவமவியல், ௬.

யைச் சாதிலிங்கந்தோயந்தாலொத்த சிவந்த இதழ்க்கும்ந்த செம்பொன்றார் செய்தாலொத்த பீடத்திலே தன்னுயிர்க்குக் காவலாகிய இனிய பெடையைத் தழுவித் துயில்கொண்டு,

(கு - பு.) அங்கை=அகங்கை - உள்ளங்கை. கொட்டையென்றதும் பீடமென்றதும் தாமரைப்பூவின் உட்கொட்டையை; இது பொருட்டெனவும் வழங்கும்; இது பொன்னிறமாக இருப்பது பற்றி, செம்பொற்கொட்டையென்றார்; பதம பீடத்தன்னகரும்” என்றது இங்கே அறியத்தக்கது; (கம்பராமாயணம், கையடை. ௭) பெடை - இங்கே பெண்வண்டு.

76 - 8. இறகு உளர்ந்து காமர் தும்பி காமரம் செப்பும் தண்பிணை தழீஇய தளரா இருக்கை—அத்துயிலெழுந்து விருப்பமருவின தும்பி சீகாமரமென்னும் பண்ணைப்பாடும் மருதநிலஞ்சூழ்ந்த அசையாத குடியிருப்பினையுடைய,

(கு - பு.) இறகுளர்தல், இங்கே துயிலெழுதலைப் புலப்படுத்தியது. தும்பி - ஒருவகை வண்டு. பிணை - வயல்.

79. குணபுலம் காவலர் மருமான்—கிழக்கின் கண்ணதாகிய நிலத்தைக் காத்தற்றொழிலையுடையோர் குடியிலுள்ளோன்,

(கு - பு.) குணக்கு - கிழக்கு.

79 - 81. [ஒன்னார் ஒங்கெயிற் கதவ முருமுச்சுவல் சொறியுந், தூங்கெயி லெறிந்த தொழிலிளங்கு தடக்கை:] கதவம் ஒங்கு எயில் உருமு சுவல் சொறியும் ஒன்னார் தூங்கு எயில் எறிந்த தொழிலிளங்கு தடகை—கதவத்தையுடைய உயர்ந்த மகிற்றலையிலே உருமேறு தன்கழுத்தைத் தினவால் தேய்க்கும் பகைவர் தூங்கெயிலை அழித்த தொழிலிளங்கும் பெருமையைுடைய கையினையும்,

(கு - பு.) கதவம் - கோபுரவாயிற்கதவு. உருமேறு - இடி. தூங்கு எயில் - அசையும்மகில். சோழபரம்பரையிற் பிறந்த ஓரசசன், உலகவிரோதிகளாகிய ஒருவகையார் பெற்றிருந்த அசைத்துதிரியும் மகிலொன்றை அழித்தமை பற்றி அவனுக்குத் தூங்கெயிலெறிந்த தொழித்தோட் செம்பியனென்று பெயராயிற்றென்பது பழைய வரலாறு. இதனை, புறநானூறு, ௩௧ - ம் செய்யுளின் குறிப்புரையாலு முணர்க. தொடி - வீரவளை.

82. நாடாநல் இசை நற்றேர் செம்பியன்—ஐயுற்று ஆராயப்படாத உலகறிந்த கல்லுகழ்நினையும் கல்லதேரினையுமுடைய சோழனது,

(கு - பு.) சிபிவம்சத்திற் பிறந்தவனென்பொருள்படும் சைப்பியனென்பது, செம்பியனென்று ஆயிற்றென்பார்.

83. ஓடா பூட்கை உறந்தையும் வறிது—தன்னிடத்திருந்தோர் ஓடா மைக்குக் காரணமாகிய மேற்கோளினையுடைய உறந்தையென்னும் ஊரும் தரும்பரிசில் சிறிதாயிருக்கும்;

அது, *‘முறஞ்செவி வாரண முன்சம முருக்கிய, புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்தென’ என்பதனானுணர்ச்சு.

அதாஅன்று—அவ்வூரன்றி,

(கு - பு.) ‘பூட்கை யென்பது மேற்கோ ளாகும்’ என்பது தீவாகரம் முறஞ் செவி’ என்னும் மேற்கோளுக்குப்பொருள்: முறம் செவி வாரணம் - முறம்போலும் காதையுடைய யணையை, முன் சமம் முருக்கிய - முன்பு போரிற் கெடுத்த, புறம் சிறை வாரணம் - புறத்தே சிறகையுடைய கோழி யென்னும் பெயரைப் பெற்றதாகிய உறையூரில், புரிந்து புக்கனர் - விரும்பிப் புகுந்தார்; என, அசை. ‘புறஞ்சிறை’ என்பது வாரணத்திற்கு அடை; குடர் தொடர் குருதிக்கோட்டுக் குஞ்சரநகரம்’, (சீவக. மண்மக. அக) என்பது போலக்கொள்க. தான் ஏறி வந்த யானையை ஒரு கோழிபொருது வென்ற மைகண்டு, அந்நிலவன்மையையறிந்து, அதில் நகரம் சமைப்பித்த சோழ நெருவன், அந்நகரத்திற்குக் கோழி யென்று பெயர்வைத்தானென்பது பண்டைவரலாறு.

84 - 5. வானம் வாய்த்த வளமலை கவாஅன் கான மஞ்ஞைக்கு கலிங்கம் நல்கிய—மழை பருவம்பொய்யாமற் பெய்கையினாலே உண்டான செல்வத்தையுடைய மலைப்பக்கத்திற் காட்டிடத்தேதிரியுமயில் கூவியதற்குக் குளிர்ந்து கூவிற்கென்று அருள்மிகுதியாற் போர்வையைக்கொடுத்த,

(கு - பு.) இனி, பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரியென்னும் கடையெழுவள்ளல்களும் இப்பொழுது இல்லை யென்பார், முதலிற் பேகனைக்கூறுகின்றார்: கவான், மலைப்பக்கமென்பதை, “விறல்வரைக்கவாஅன்,” “மாயோ னன்ன மால்வரைக் கவாஅன்”, கவானுயர் சோலையின் வாய்த்தனி யேவரக் கண்டனனே” என்பவற்றாலுணர்ச்சு.

86. அரு திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்—பெறுதற்கரிய வலியையுடைத்தாகிய வடிவினையுடைய ஆவியர் குடியிற்பிறந்த பெரியமகன்,

(கு - பு.) பேகன், ஆவியர் குடியிற்பிறந்தவ னென்பது, “அதமனெம் பரிசி லாவியர் கோவே” (புறநானூறு, ௧௪௭) என்பதனாலும் வெளியாகின்றது.

87. † பெரு கல் நாடன் பேகனும்— பெரிய மலைநாட்டையுடைய பேகனென்னும் வள்ளலும்,

* சிலப்பதிகாரம் நாடுகாண்காதை.

† சிலப்பதிகாரில், பெருங்கடனான மூலத்தம் பெரிய கடனான உரையிலும் வேறுபாடுண்டு.

நல்கிய பெருமகனாகிய பேகனுமெனமுடிக்க.

(கு - பு.) பேகன், குளிர் மிகுதியாற் கூவியதென்று மயிலுக்குப் போர் வைகொடுத்தமையும், அவன் மலைநாட்டை ஆண்டவனென்பதும் பின்னுள்ள வற்றாலும் விளங்கும்: “உடாஅ போரா வாருத லறிந்தும், படாஅ மஞ்சைக் கீத்த வெங்கோ, கடாஅ யானைக் கலிமான் பேகன்”, மடத்தகை மாமயில் பனிக்குமென் றறளிப், படாஅ மீத்த கொடாஅ நல்லிசைக், கடாஅ யானைக் கலிமான் பேக”, “நர்ந்தண் சிலம்பி னீருநீங்கு ரளிமுழை, யருந்திறற் கடவுள் காக்கு முயர்சிமையப், பெருங்க டுடன் பேகன்” (புறநானூறு, ௧௪௬, ௧௪௭, ௧௪௮); “முல்லைக்குத் தேரு மயிலுக்குப் போர்வையு, மெல்லைநீர் ஞாலத் திசை விளங்கத் - தொல்லை, இரவாம லீந்த விறைவர்போ னீயுந், கர வாம லீகை கடன்” என்பது புறப்போருள்வெண்பாமாலை, பாடாண்பட லம், ௬. இங்ஙனங் கொடுத்தல் கோடைமடமெனப்படும். இவனுடைய ஊர் நல்லூரென்பது. இவன்பெயர் வையாவிக்கோப்பெரும்பேகனெனவும் வழங் கும். தனக்கு உரியவளாகிய கண்ணகியென்பவளைத் துறந்ததனால் அவளை அங் கீகரித்துக்கொள்ளும் வண்ணம் கபிலீ முதலிய புலவர்களால் இரந்துபாடப் பெற்றான். இது, ‘கண்ணகிகாரணமாக வையாவிக்கோப் பெரும்பேகனைப் பாணர்பாடிய கைக்கிளைவகைப் பாடாண் பாட்டு’ (தொல். புறத்திணை. ௩௩ - ௬. நச்சினுக்கீகரியம்) என்பதனாலும் விளங்கும். இவனைப்பாடிய புலவர் கள்: பாணர், கபிலர், வன்பாணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்கிழாரென் பார். இன்னுமுள்ள இவனுடைய வரலாற்றைப் புறநானூறு, அச்சுப்புத்தகத் திலுள்ள, ‘வையாவிக்கோப்பெரும்பேகன்’ என்னும் பெயராலுமுணர்க.

87 - 8. சுரும்பு உண நறு வீ உறைக்கும் நாகம் நெடுவழி—சுரும் புண்ணும்படிநறியபூத் தேனைத்தளிக்கும் சுரபுண்ணையையுடைத்தாகிய நெடிய வழியினின்ற,

(கு - பு.) இனி, பாரியென்னும் வள்ளலைக் கூறுவார். சுரும்பு - வண்டு.

89. சிறு வீ முல்லைக்கு பெரு தேர் நல்கிய — சிறிய பூக்களையுடைய முல்லைக்கொடி தடுத்தற்கு அது வேண்டிற்றுகக்கருதிப் பெரிய தேவைக் கொடுத்த,

(கு - பு.) சிறுவீமுல்லை, பெருந்தேர் என்பன முரண்தொடை.

90 - 91. பிறங்கு வெள் அருவி வீழும் சாரல் பறம்பிற் கோமான் பாரியும்—மிகுகின்ற வெள்ளிய அருவிக்குத்திக்கும் பக்கத்தையுடைய பறம் பென்னும் மலைக்கரசனாகிய பாரியென்னும் வள்ளலும்,

(கு - பு.) பாரி, முல்லைக்குத் தேர் கொடுத்ததையும், அவன் பறம பென்னுமலைக்குத்தலைவனென்பதையும், “இவரே, பூத்தலை யறாஅப் புனை கொடி முல்லை, நாத்தழும் பிருப்பப் பாடா தாயினுந், கறங்குமணி கெநீச்சேர் கொள்செனக் கொடுத்த, பரந்தோங்கு சிதம்பிற் பாரி மகளிர்”, “இவரே,

யூருட னிரவலர்க் கருளித் தேருடன், முல்லைக் கீத்த செல்லா நல்லிசைப், பறம்பிற் கோமான் பாரி மகளிர்” (புறநானூறு, 200, 20க) என்பவற்றாலும், “முல்லைக்குத் தேரும்” என்னும் வெண்பாவாலும் உணர்க; ஸ்ரீகீர்தரமழிந்தீ நாயனாரருளிச்செய்த, “கொடுக்கிலா தானைப் பாரியே யென்று கூறினுங் கொடுப்பாரினை” என்னும் திருப்புகலூர்தீ தேவாரத்தால் இவனுடைய வள்ளன்மை நன்குபுலப்படும். இவன், முந்தூறுணர்களையுடைய பறம்புகாட்டை ஆண்டவன்; அந்த முந்தூறுணர்களையும் தன்னுடைய மந்தைப் பொருள்களையும் பரிசிலர்க்குக் கொடுத்தோன், மிகக பராக்கிரமமுடையவன்; இவனை வெல்லக்கருதிய தமிழ்நாட்டுவேந்தர்மூவரும் போர்செய்து வெல்லவொண்ணாமையின் வஞ்சித்து இவனைக்கொன்றனர்; இவனுடைய பிறவரலாறுகளைப் புறநானூறு அச்சுப்புத்தகத்துள்ள பாரியென்னும் பெயராலுணர்க.

91 - 3. கறங்கும் மணி வால் உளை புரவியொடு வையகம் ஈர நன் மொழி மருள இரவலர்க்கு ஈந்த காரி (கூடு)—ஒலிக்கும் மணியினையும் வெள்ளிய தலையாட்டத்தினையுமுடைய குதிரையோடேதனது நாட்டினையும், அருளினையுடைய நன்றாகிய மொழியினையும் ஏனையோர்கேட்டுவியக்கும்படி இரவலர்க்குக் கொடுத்த காரி,

ஈரநன்மொழிமருளவென்றுமாறுக.

94-5. அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சவரு நெடுவேல் கழல் தொடி தடகை காரியும் -- தன்னிடத்துறையுங் கொற்றவையுடைய கோபத்தின் மிகுதியினாலே தான் விளங்கும் அச்சந்தோன்றும் நெடியவேலினையும் உழலுந்தொடியினையணிந்த பெருமையையுடைய கையினையுமுடைய காரியென்னும்வள்ளலும்,

(கு - பு.) அழல்-கோபம். கொற்றவை - வீரமகள்; வீரலக்ஷமியென்றுங் கூறப்படுவள்; வீரத்தின் அதிதேவதையாதலின். வீரர்களுடைய தோள்களிலும் ஆயுதங்களிலும் இவள் இருப்பதாகச் சொல்லுவதண்டு. தொடி - வீரவளை. இவன், வீரத்திற்சிறந்தவன்; பகைவர் பலரைவென்றுமிக்புகழ்பெற்றவன்; மலையமான் திருமுடிக்காரியென்றும் மலையென்றும் கூறப்படுவன்; இவன்குதிரைக்குக் காரியென்பதுபெயர்; ஓரியென்னும் வள்ளலென்றவன். இவற்றை, பின்வரும், “காரிக் குதிரைக் காரியொடு மலைந்த, ஓரிக் குதிரை யோரியும்” என்பதனாலும், “காரி யூர்ந்து பேரமர்க் கடந்த, மாரியீகை மறப்போர் மலையன்” என்பதனாலுமுணர்க. இவனிருந்த இடம் திருக்கோவலூர்; இவனுடையமலை முன்னர்மலையென்று நூல்களில் வழங்கும். இவனுடைய குடித்தலைவனுக்கு மலையமானென்பது பெயராதலின், இவனுண்டநாடு மலையமானாடென்று முதலிற் கூறப்பெற்றுப் பிற்காலத்து அது மலாடென்று மருவி வழங்குவதாயிற்று, அந்நாடு கொடுத்தமிழ்நாடு பன்னிரண்டனாள் ஒன்று. இன்னமுள்ள இவனுடையவரலாறுகளை, புறநானூற்று

அச்சுப்புத்தகத்தில், 'மலையமான் திருமுடிக்காரி' என்பதன்பின்னுள்ள வாக் கியங்களாலுணர்க.

95 - 7. [நிழறிகழ், நீல நாக நல்கிய கலிங்க, மாலமர் செல்வற் கமர் தனன் கொடுத்த:] நாகம் நல்கிய நிழல் திகழ் நீலம் கலிங்கம் ஆல் அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த ஆய் (கக)—பாம்பு ஈன்றுகொடுத்த ஒளி விளங்கும் நீலநிறத்தையுடைய உடையினை ஆலின்கீழிருந்த இறைவனுக்கு நெஞ்சுபொருந்திக் கொடுத்தஆய்,

(கு - பு.) ஆலின்கீழிருந்த இறைவன் - சிவபெருமான்; "ஆலமர் செல் வன் புதல்வன் வரும்" (சிலப்பதிகாரம், குன்றக்குரவை) என்பதனாலு முணர்க' இவ்வள்ளல் சிவபெருமானுக்கு ஆடைகொடுத்த சரித்திரம், வேறே எங்கும் காணப்பட்டிலது.

98 - 9. சாவற் தாங்கிய சாந்து புலர் திணி தோள் ஆர்வம் நன்மொழி ஆயும்—வில்லையெடுத்த சந்தனம் பூசிப்புலரும் திண்ணிய தோளினையும் கேட் டோர்க்கு விருப்பத்தைச்செய்யும் நன்றாகிய சொல்லினையுமுடைய ஆயென் னும் வள்ளலும்,

(கு - பு.) சாவற்தாங்கியதோளென்க. 'ஆர்வன்மொழி' என்பதையும் இதன்பொருளையும், "கேட்டார்ப் பிணிக்ஞர் தகையவாய்க் கேளாரும், வே ட்ப மொழிவதாஞ் சொல்" என்னுற் திருக்குறளாலும் அதன்பொருளாலும் விளங்க உணர்க. ஆயென்னும் வள்ளல், உழுவித்துன்போர்வகையினன்; அரச ராற் கொடுக்கப்படும் வேளென்னும் உரிமையைடைந்தோன்; சிறந்தவீரன்; பொதியின்மலைத்தலைவன்; அம்மலையின் அருகேயுள்ள ஆய்துடியென்பது இவனுடையனர்; ஆய் அண்டிரனென்றும் அண்டிரனென்றும் இவன் பெயர் வுங்கும். பாணர்க்கும் மற்ற இரவலர்க்கும் யானைகளையும் மற்றப்பொருள் களையும் யிகுதியாகக்கொடுத்தவன்; சரபுண்ணிப்பூமாலையையுடையவன்; கொங்குநாட்டு அரசரோடு போர்செய்து அவர்களைவென்றோன். சங்கப்புல வர்களில் இவனைப்பாடியவர்கள்: உறையூர் ஏணிச்சேரிமுடமோசியார், துறையூர் ஓடைகிழார், குட்டுவன்கீரனார்; இவர்களுள் இவன் இறந்தபின்பும் இருந் தோர்: துறையூர் ஓடைகிழாரொழிந்த மற்றையோர்.

99 - 101. மால் வரை கமழ் பூ சாரல் கவினிய நெல்லி அமிழ்து வினை தீங்கனி * ஓளைவைக்கு ஈந்த அதிகன் (க௦௩)—பெருமையையுடைய

* ஓளவை அதிகமானிடத்து நெல்லிக்கனி பெற்றமையைப் பின்வரும் செய்யுளாலுமுணர்க: புறநானூறு, கக - "வலம்படு வாய்வா ளேந்தி யொன் னார், களம்படக் கடந்த கழறொடித் தடக்கை, யார்கலி நறவி னதிகர் தோ மான், போரடு திருவிற் பொலந்தா ரஞ்சி, பாப்புரை பிறைதுதற் பொலிந்த சென்னி, நீல மணியிடற் றெருவன் போல, மன்னுக பெரும நீயே தொன் னிலைப், பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட, சிறியில நெல்லித் தீங் கனி குறியா, தாத னின்னகத் தடக்கிச், சாத னீங்க வெமக்கீத் தனையே."'

தனை, பாடாண்டினை; துறை, வாழ்த்தியல். அதிகமானேமோனைநீசி யை ஓளவையார் நெல்லிப்பழம்பெற்றுப் பாடியது.

மலையிற் கமழும்பூக்களையுடைய பக்கமலையிலேநின்று அழகுபெற்ற கருநெல்லி யினது அமிழ்தின்தன்மை தன்னிடத்தேயுண்டான இனிய பழத்தைத் தான் நுகர்ந்து உடம்புபெருதே ஔவைக்குக்கொடுத்த அதிகன்,

(கு - 4.) நெல்லிமரங்களுள் ஒருவகைநெல்லியின்கனி அமுதமயமாய் விளங்கி, உண்டவர்களை அநேகவருடங்கள் வாழ்ந்திருக்கச்செய்யுமென்பதும் இதனாலேதான், அந்தக்கனியையுண்ட ஔவையார் அநேகவருடங்கள் சீவீ த்து வாழ்ந்திருந்தனரென்பதும் பண்டைஉரலாறு. அமுதமயமான நெல் லிக்கனியுண்டென்பது, பூவிலல்லிபுத்தூரார் பாரதம், பழம்பொருந்துசருக் கத்தில், “அறுவரும்” என்னும் உஉ-ம் செய்யுளில், “நிறைசுவையமுதநெல் லியின்கனியும்” என்பதனாலும் அறியலாகும்; ‘இனிய கனிகளென்றது, ஔவையுண்ட நெல்லிக்கனிபோல அமிழ்தாவனவற்றை’ (திருகீர்த்துள்: ௧00, உரை) என்று பரிமேலழகரொழுதியதும் இங்கே அறிதற்பாலது; “பூங்கமல வரவிசூழ் புல்வேளூர்ப் பூக்களையு, மாங்கு வருபெண்ணை யாற்றினையும் - ஈங்கே, மறப்பித்தாய் வாழ்திகா வன்கூற்றி னாவை, யறப்பித்தா யாமலகக் தந்து” என்னும் ஔவையார் திருவாக்கும் இதனைப் புலப்படுத்துகின்றது, இது, தமிழ் நாவலர்சரிதையிற்கண்டசெய்யுள்.

102 - 3. உரவு சினம் கனலும் ஔரி திகழ் நெடு வேல் அரவம் கடல் தாளை அதிகனும்—தன்னிடத்தறையும் கொற்றவையது வலியினையுடைய சினம் சின்றெரியும் ஔரிவிளங்கும் நெடிய வேலினையும் ஆரவாரத்தையுடைய கடல்போலும் படையினையுமுடைய அதிகமாளென்னும் வள்ளலும்,

(கு - 4.) உரவு வலி, இதிலுள்ள ‘உரவுச்சினங் கனலு மொளீதிகழ் நெடுவேல்’ என்பதனுரையும், முன்னுள்ள (அடி, ௧௬) ‘அழறிசுழ் திமைக்கு மஞ்சவரு நெடுவேல்’ என்றதனுரையும் ஒத்துள்ளன.

103 - 5. கரவாது நடடோர் உவப்ப நடைப் பரிசாரம் முட்டாது கொ டுத்த கள்ளியும் (௧0௭)—தன்மனத்து நிகழ்கின்றனவற்றை மறையாதுகூறி நடப்புச்செய்தோர் மனமகிழும்படி அவர்கள் இல்லறம் நடத்துதற்கு வேண் டும்பொருள்களை நாடோறும் கொடுத்தகள்ளியும்,

(கு - 4.) கரவாது - ஔரியாமல். நடை - இல்லற ஒழுக்கம். முட்டா மல் - தட்டில்லாமல்.

105 - 7. முனை விளங்கு தடக்கை துளி மழை பொழியும் வளி தஞ்சு நெடு கோடு களி மலைநாடன் கள்ளியும்—பகைப்புலத்தே கொலைத் தொழிலால் விளங்கும் பெருமையையுடைய கையினையுடைய துளியையு டையமழை பருவம்பொய்யாதுபெய்யும் உயர்ச்சியாற் காற்றுத்தங்கும் நெடிய சிகரங்களையுடைய செறிந்த மலைநாட்டையுடையனாகிய கள்ளியென்னும் வள்ளலும்,

(கு - 4.) முனை - போர்க்களம். தட - பெருமை. மழைபொழியுமலை நாடென்க. நளி - செறிவு. நள்ளியென்பவன், கடையெழுவுள்ள்களில் ஒருவன். தோட்டியென்னுமலைக்கும் அதனைச்சார்த்தநாட்டிற்கும் காட்டு நாட்டிற்கும் தலைவன். இவனைப்பாடிய புலவர்கள்: வன்பரணர், பெருந்தலைச் சாத்தனர். இவனுடைய குணவிசேடங்கள், புறநானூற்றின், கசஅ - ம் செய்யுள் முதலியவற்றால்விளங்கும். இவன்பெயர், கண்டிற்கோப்பெருநள்ளி, கண்டிரக்கோப்பெருநள்ளியெனவும் காணப்படுகின்றது.

107 - 9. நளி சினை நறு போது களுலிய நாகு முதிர் நாகத்து குறும் பொறை நன்னூடு கோடியர்க்கு ஈந்த ஓரி (ககக)—செறிந்த கொம்புகளிடத்தே நறிய பூக்கனெருங்கின இளமையையுடைய முதிர்ந்த சுரபுன்னை யையும், குறிய மலைகனையுமுடைய நன்றாகிய நாடுகளைக் கூத்தாடுவோர்க்குக் கொடுத்த ஓரி,

(கு - 4.) நறுமை போது; நறிய - நல்லமணமுள்ள. சுரபுன்னை - ஒரு வகைப்புன்னைமரம். பொறை - மலை.

110 - 111. காரி குதிரை காரியொடு மலைந்த ஓரி குதிரை ஓரியும்— காரியென்னும் பெயரையுடைத்தாகிய குதிரையையுடைய காரியென்னும் பெயரையுடையவனுடனே போர்செய்த ஓரியென்னும் பெயரையுடைத்தாகிய குதிரையையுடைய ஓரியென்னும் வள்ளலும்,

காரி கரியகுதிரையென்றும், ஓரி பிடரிமயிரென்றும் கூறுவாருமுள்ளர்.

(கு - 4.) கடையெழுவுள்ள்களில் ஒருவனாகிய இவன், கொல்லிமலைக்கும் அதைச்சார்த்தநாட்டிற்கும் தலைவன். இவன்பெயர் ஆதனோரியெனவும், வல்லிலோரியெனவும்வழங்கும். இவனைப்பாடியபுலவர்கள்: வன்பரணர், கழைதியானையார். இவனுடைய குணவிசேடங்கள், புறநானூறு, கடுஉ, கடு௩ - ம் பாடல்களால்விளங்கும்.

111-3. [எனவாந், கெழுசமங் கடந்த வெழுவுறழ் திணிதோ, ளெழு வர் பூண்ட வீகைச் செந்துகம்:]

என எழுவர் ஆங்கு பூண்ட ஈகை செந்துகம்—என்றுசொல்லப்பட்ட எழுவரும் அக்காலத்தே மேற்கொண்ட கொடையாகிய செவ்விய பாரத்தை,

எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள் எழுவர்—தம்மேலே வருகின்ற போர்களைக்கடந்த கண்ணத்தோடு மாறுபடுகின்ற திணிந்த தோளினை யுடைய எழுவர்,

(கு - 4.) இந்த எழுவள்ள்களின்வரலாறுகள், “முரசுகழப் பிடுப்பவும் வாவ்வினை துவைப்பவு, மரசுடன்பொருத வண்ண நெடுவரைக், கறங்கு வெள் ளருவி கல்லலைத் தொழுகும், பறம்பிற் கோமான் பாரியும் பிறங்கும் சைக், கொல்லி யாண்ட உவ்வி லோரியுந், காரி யூர்த்து பேரமர்க் கடந்த,

மாரி யீகை மறப்போர் மலையனு, மூரா தேந்திய குதினைக் கூர்வேற், கூவீ ளங் கண்ணிக் கொடும்பூ னெழினியும், ஈர்த்தண் சிலம்பி னிருநேங்கு நளி மூழை, யருந்திறற் கடவுள் காக்கு முயர்சிமையப், பெருங்க னூடன் பேகனுந் திருந்துமொழி, மோசிபாடிய வாயு மார்வமுற், றுள்ளி வருந ருலைவு நனிதீரத், தள்ளா தீயந் தகைசால் வண்மைக், கொள்ளா ரோட்டிய நள்ளியு மென வாங், கெழுவர்" (புறநானூறு, ௧௫௮) என்பதனாலும் புறநானூற்று அச்சுப் புத்தகத்துள்ள பாடப்பட்டோர்வரலாற்றாலும் விளங்கும். துகம் - பாரம். கணையம் - யானையைத்தடுக்குமரம்.

114 - 126. [விரிகடல் வேலி வியலகம் விளங்க, வொருதான் றுங்கிய வுரனுடை நோன்றா, ணைவீ நாகமு மகிலு மாரமுந், துறையாடு மகளிர்க் குத் தோட்புண யாகிய, பொருபுன றருஉம் போக்கரு மரபிற், றொன்மா விலங்கைக் கருவொடு பெயரிய, நன்மா விலங்கை மன்ன ருள்ளும், மறுவி ன்றி விளங்கிய வடுவில் வாய்வா, றாறுபுலித் துப்பி னேவியர் பெருமகன், களிற்றுத் தழும்பிருந்த கழறயங்கு திருந்தடிப், பிடிக்கணஞ் சிதறும் பெயன் மழைத் தடக்கைப், பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை, நல்லியக் கோ டனை நயந்த கொள்கையொடு:]

விரி கடல் வேலி வியலகம் விளங்க ஒரு தான் தாங்கிய நல்லியக்கோ டனை நயந்தனிர்செலின் (௨௬௯)—பாந்த கடலாகிய வேலியையுடைய உலக மெல்லாம் விளங்கும்படி ஒருவனாகிய தானே பொறுத்த நல்லியக்கோடனை விரும்பிச் செல்லின்,

மறு இன்றி விளங்கிய உரன் உடை நோன் தாள் வடு இல் வாய் வாள் உறுபுலி துப்பின் ஓவியர் பெருமகன்—குற்றமின்றி விளங்கிய அறிவையுடை த்தாகிய வலியையுடைய முயற்சியினையும் பகைவர் முகத்தினும் மார்பினும் வெட்டின வாய்த்தவானையும் மிக்க புலிபோலும் வலியினையுமுடைய ஓவிய ருடைய குடியிலுள்ளோன்,

நறு வீ நாகமும் அகிலும் ஆரமும் துறை ஆடும் மகளிர்க்கு தோட்புண ஆகிய பொரு புனல் தருஉம் இலங்கை—நறிய பூக்களையுடைய சுரபுண்ணையையும் அகிலையும் சந்தனத்தையும் குளிக்கூந்துறையிலே புனலாடுமகளிரு டைய தோள்களுக்குத் தெப்பமாகக் கரையைக்குத்துகின்ற நீர் தருமிலங்கை,

கருவொடு போக்கரு மரபின் இலங்கை—கருப்பதித்த முகூர்த்தத்தாலே ஒருவராலும் அழித்தற்கரிய முறைமையினையுடைய இலங்கை,

தொன்மா இலங்கைப் பெயரிய நன் மா இலங்கை—பழையதாகிய பெரு மையினையுடைய இலங்கையினது பெயரைப்பெற்ற நன்றாகிய பெருமையை யுடைய இலங்கை,

மன்னருள்ளும் ஓவியர் பெருமகன்—அவ்விலங்கைக்குரிய அரசர் பல ருள்ளும் ஓவியர்குடியிற் பிறந்தோன்,

களிறு தழும்பு இருந்த சழல் தயங்கு திருந்து அடி — யானையைச்செ
லுத்துதலாலுதாசிய தழும்புகிடந்த வீரக்கழல் கிடந்தசையும் பிறக்கிடாத
அடியினையும்,

பிடிக்கணம் சிதறும் கை—பிடித்திரனைப் பலர்க்குங் கொடுக்குங்கை,

பெயல் மழை தடக்கை — பெய்தற்றொழிலையுடைய மழைபோன்ற
பயனையுடைய பெரியகையினையுமுடைய,

பல்லியம் கோடியர் புரவலன்—பல வாச்சியங்கனையுடைய கூத்தரைப்
புரத்தனை வல்லவன்,

பேர் இசை நல்லியக்கோடனை நயந்த கொள்கையொடு—பெரிய புகழை
யுடைய நல்லியக்கோடனைக் காண்டற்குவிரும்பிய கோட்பாட்டுடனே,

பெருமகன் புரவலனாகிய நல்லியக்கோடனெனமுடிக்க.

(கு - பு.) முகத்திலும் மார்பிலும் ஆயுதங்களாலுண்டாகும் புண்களை
'விழுப்புண்' என்பர்; "விழுப்புண் படாதநா ளெல்லாம்" என்னுந்திருக்குற
ளாலுமுணர்க. கருப்பதித்தமுகூர்த்தமென்றது, இந்நகரம் அமைத்தற்கு
அஸ்திவாரஞ்செய்தகாலத்தை. தொன்மாவிலங்கை - இராவணன் இராச
தானியாகிய இலங்காநகரம். இப்பாட்டுடைத்தலைவன் நகரம் மாவிலங்கை
யெனவும் வழங்கும்; "பெருமா விலங்கைத் தலைவன் சீறியா, ழில்லோர்
சொன்மலை நல்லியக்கோடனை" (புறநானூறு, ௧௭௬) என்பதனாலுமுணர்க.
பிறக்கிடாத - பின்னிடாத. பிடிக்கணம் - பெண்யானைக்கூட்டம்.

127. தாங்கரு மரபின் தன்னும்-பிறராத் பொறுத்தற்கரிய குடிப்பிறந்
தோர்க்குரிய முறைமைகளையுடைய தன்னையும்,

(கு - பு.) மரபு - முறைமை.

127 - 8. தந்தை வான் பொரு நெடு வரை வளனும் பாடி— அவன்றந்
தையுடைய தேவருகத்தைத்தீண்டும் நெடிய மலையிற் செல்வத்தையுடையபாடி,

(கு - பு.) தந்தையின்வரையென்க.

129. முன் நாள் சென்றனமாக—நாலுபத்துநாளைக்குமுன்னே போ
னேமாக,

இந்நாள்—இற்றைநாள்,

(கு - பு.) நாலுபத்துநாள் - சிலநாள்.

130. திறவா கண்ண சாய் செவி குருளை—விழியாத கண்ணையுடைய
வாகிய வளைந்த செவியினையுடையகுட்டி,

* "நாயே பன்றி புலிமுய னான்கு, மாயுங் காலைக் குருளை யென்ப."

(கு - பு.) பிறந்த சிலநாள்வரையில் நாய்க்குட்டியின் கண்கள் மூடப்
பட்டிருக்கும்.

* தொல்காப்பியம், பொருளதிகாரம், மரபியல், ௮.

131. கறவா பால் முலை சுவர்தல் நோனாது— பிறராற் கறக்கப்படாத பாலினையுடைய முலையையுண்ணுதலைத் தன்பசிமிகுதியாற் பொறுத்த வார்த்து,

(கு - 4.) குருளையானது சுவர்தலை.

132, புனிறு நாய் குரைக்கும் புல்லென் அட்டில்—ஈன்று அணிமையை யுடைய நாய் கூப்பிடும் பொலிவழிந்த அடுக்களையில்,

(கு - 4.) அடுக்களை - சமையற்கட்டு.

133. காழ் சேரர் அட்டில் (ககஉ)— கழிகள் ஆக்கையற்று விழுகின்ற அட்டில்,

முது சுவர் கணம் சிதல் அரித்த அட்டில் (ககஉ)— பழைய சுவரிடத் தெழுந்த திரண்ட கறையான் தின்ற அட்டில்,

|| (கு - 4.) ஆக்கை - கழிக்கைக்கட்டும் கயிறுமுதலியன.

134. [பூழி பூத்த புழற்கா ளாம்பி:] பூழி புழல் காளாம்பி பூத்த அட்டில்—(ககஉ) நனைந்தபுழுதி உட்பொய்யாகிய காளாளைப் பூத்த அட்டில்,

(கு - 4.) காளான்பூத்த அட்டிலென்றதனால், மிக்கவறுமையைப் புலப் படுத்தினார்; “ஆடுகளி மறந்த கோடுய ரடுப்பில், ஆம்பி பூப்ப” என்றார் பெருந்தலைச்சாந்தனரும்; (புறநானூறு, ௧௬௪)

135 - 6. [ஒல்குபசி யுழந்த வொடுங்குநுண் மருங்குல், வளைக்கைக் கிணைமகள்:] ஒடுங்கு பசி உழந்த ஒல்கு நுண்மருங்குல் வளை கை கிணை மகள்— ஒடுங்குதற்குக் காரணமான பசியாலே வருந்திய நுடங்கும் நுண்ணிய இடையினையும் வளையலையணிந்த கையினையுமுடைய கிணைவனுடைய மகள்,

(கு - 4.) கிணைவன்-கிணையென்னும்பறையைக்கொட்டுவோன். மகள் என்றது அவன் மனைவியை, “நினக்கிவன் மகனாத் தோன்றிய தூஉம், மனக்கினி யாற்குநீ மகளாய தூஉம், பண்டும் பண்டும் பல்பிறப் புளவால்” (மணிமேகலை, ௨௧ - வதுகாதை, ௨௯ - ௩௧.) என்பதனாலுமுணர்க.

136 - 7. வள் உகிர் குறைத்த குப்பை வேளை உப்பிலி வெந்ததை— பெரிய உகிராற்கிள்ளின குப்பையினின்ற வேளை உப்பின்றாய் அட்டிலிலே வெந்தவதனை,

138 - 9. மடவோர் காட்சி காணி கடை அடைத்த இரு பேர் ஒக்க லொடு ஒருங்கு உடன் மிசையும்— வறுமையுறுதலும் இயல்பென்றறியாது புறங்கூறுவோர் காண்டற்கு காணித் தலைவாசலையடைத்து மிடியாற் கரிய பெரிய சுற்றத்தோடே கூடவிருந்து அடையத்தின்னும்,

140. அழி பசி வருத்தம் வீட— அறிவுமுதலியன அழிதற்குக் காரணமான பசியாலுளதாகிய வருத்தங்கள் விட்டுப் போம்படி,

(கு - பு.) பசி அறிவுமுதலியவற்றை அழிக்குமென்றது, “தொல்வரவுக் தோலுங் கெடுக்குந் தொகையாக, நலகுர வென்னு நசை” (திருக்குறள், ௧௦௪௩) எனவும், “குடிபிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும், பிடித்த கல் வீப் பெரும்புணை விடே, நாணணி களைபு மாணெழில் சிதைக்கும், ... பசிப் பிணி யென்னும் பாவி” (மணிமேகலை, ௧௧-வது காதை, ௭௬-௮௦) எனவும், “மானங் குலங்கல்வி வண்மையறிவுடைமை, தானந் தவமுயர்ச்சி தாளாண்மை...பத்தம், பசிவந் திடப்பறந்து போம்” (நல்வழி) எனவும் வருவனவற்றால் உணரப்படும்.

140 - 143. பொழி கவுள் தறுகண் பூட்கை மணி தயங்கும் மருங்கின் சிறுகண் யானையொடு பெரு தேர் எய்தியாம் அவண்ணின்றும் வருதும்—மதம் வீழ்கின்ற கதுப்பினையும் கடுகக் கொல்லுதலாகிய மேற்கோளினையும் மணியசையும் பக்கத்தினையும் சிறியகண்ணையுமுடைய யானையுடனே பெரியதேரையும் பெற்று யாம் அவனிடத்துநின்றும் வாராநின்றேம்,

இது நிகழ்காலத்து வருதல், * “உம்மொடு வருஉங் கடதற” என்புழிக் கூறிலும்.

(கு - பு.) கதுப்பு - கன்னம். மேற்றோள் - கொள்கை. அவனென்றது, நல்லியக்கோடன. வருதுமென்றது, பாணன் தன்சுற்றத்தாராயு முளப்படுத்திக்கூறியது. ‘இது’ என்றது, தம் விருதியை; அது நிகழ்காலத்து வருமென்று இந்நூல் உரையாசிரியர் கூறியது: ‘இக்கடதறக்கள் முதலிலையை அடுத்தவருங்கால் இறப்பும், ஈற்றினை அடுத்துவருங்கால் எதிர்வும் உணர்த்தும்; இனி இவற்றுள், சிறுபான்மை நிகழ்காலம் உணர்த்துவனவுமுள; அது, “சிறுகண்யானையொடு...வருதம்” எனவரும்’ என்பது; (தொல்காப்பியம், வினை, ௩ - ம் சூத்திரம், ௩ச்சிறுக்கணியருளா.)

143 - 5. நீயிரும் நயந்து இவண் இருந்த இரு பேர் ஒக்கல் செம்மல் உள்ளமொடு செல்குவிராயின்— நீங்களும் மூவேந்தர்பாற்பெறும் பரிசில விரும்பி இவ்விடத்திருந்த வறுமையாற் கரியவாகிய பெரிய சுற்றத்தினது தலைமையையுடைத்தாகிய கெஞ்சுடனே அவனிடத்தே போவீராயின்,

(கு - பு.) மூவேந்தர் - சேரசோழபாண்டியர். இனி நல்லியக்கோடனது எயிற்ப்பீடினும் கூறுவார் அதனையுடைய செய்தனிலச்சிறப்புக்கூறுகின்றார்.

146 - 150. [அலைநீர்த் தாழையன்னம் பூப்பவுந், தலைநாட் செருந்தி தமனிய மருட்டவுந், கடுஞ்சூன் முண்டகங் கதிர்மணி கழாஅலவு, கெடுங்காற் புண்ணை நித்திலம் வைப்பவுந், காணல் வெண்மணல் கடலுலாய் நிமிர்தர:]

கடல் உலாய் நிமிர்தர அலைநீர் காணல் வெண்மணல்—கடல்பார்த்து எறிப்பொருதலாலே அலையும்சீரையுடைய கரையில் வெள்ளிய மணலிடத்து நின்ற,

* தொல்காப்பியம், சொல்லதிகாரம், வினையல், ௩.

தாழை அன்னம் பூப்பவும்— தாழை அன்னம்போலப் பூக்கையினாலும்,
தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும்—இளவேணிந்காலம் தொட
ங்குகின் நநாளிலே செருந்தி தன்னைக்கண்டாணாப் பொன்னென்று மருளப்
பண்ணுகையினாலும்,

கடு குல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும் — முதற்கூலையுடைய கழி
முள்ளி ஒளியையுடைய நீலமணிபோலப் பூக்கையினாலும்,

கன்னியாய்நின்று அரும்புதலிற் கடுஞ்சூல்.

கழாஅல— கழற்ற்,

நெடு கால் புன்னை நித்திலம் வைப்பவும்— நெடிய தாளினையுடைய
புன்னை நித்திலம்போல அரும்புகையினாலும்,

(கு - பு.) செருந்தி - ஒருவகைமரம்; அதன்பூ பொன்னிறமுடையது;
“செருந்தி பொன் சொரிதருந் திருநெல்வேலியுறை செல்வர்தாமே” என்பது,
தேவாரம். கழிமுள்ளி - கடற்கரைக்கண் தோன்றுவதோர்செடி. நித்தி
லம் - முத்தி.

151. பாடல் சான்ற நெய்தல் நெடுவழி பட்டினம் (கடுக)— புகழ்த
லமைந்த நெய்தனிலத்து நெடியவழியிற் பட்டினம்,

152. மணிகீர் வைப்பு பட்டினம் (கடுக)—நீலமணிபோலும் கழிசூழ்ந்த
ஊர்களையுடைய பட்டினம்,

மதிலொடு பெயரிய பட்டினம் (கடுக)— மதிலோடே பெயர் பெற்ற
பட்டினம்,

என்றது எயிற்பட்டின மென்றதாம்.

(கு - பு.) வைப்பு - ஊர்; மதில், எயிலென்பன ஒரு பொருளான. பட்
டினம் - கடற்கரையூர்.

153. பனி நீர் படுவின் பட்டினம் படரின்— குளிர்ச்சியையுடைய
நீரையுடைய குளங்களையுடைத்தாகிய எயிற்பட்டினத்தே செல்வீராயின்,
படு - மடுவுமாம்.

(கு - பு.) படு - குளம்; மடு, ஆற்றிலுண்டாவது.

154. ஒங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன— உயர்ந்த தன்மையை
யுடைய ஒட்டகம் உறக்கத்தே கிடந்தாலொத்த,

(கு - பு.) ஒட்டகம்-ஒட்டகை; இஃது அலைக்கு உவமம். துயில்மடிதல் -
தூங்குதல்.

155. வீங்கு திரை கொணர்ந்த வினா மர விறகின்—மிருகின்ற திரை
கொண்டுகந்த மணத்தையுடைய அகிலாகிய விறகாலே,

(கு - பு.) 'வினாமரம்' என்றமையின், அகிலாயிற்று; வினா-வாசனை.

156. கரு புகை செந்தீ மாட்டி— கரிய புகையையுடைய சிவந்த நெருப்பை எரித்து,

(கு - 4.) கருமை, செம்மையென்பன, முரண்.

156 - 8. பெரு தோள் மதி ஏக்கறூஉம் மாசு அறு திரு முகத்து நுதிவேல் நோக்கின் நுளைமகள் அரித்த— பெரிய தோளினையும் மதி இத்தன்மை பெற்றிலேமேயென்று விரும்புதற்குக் காரணமான மறு அறுகின்ற அமைதியினையுடைய முகத்தினையும் முனையினையுடைத்தாகிய வேல்போலும் பார்வையினையுமுடைய நுளைச்சாதியிற்பிறந்தமகள் அரிக்கப்பட்ட,

(கு - 4.) “கடைக்க ணைக்கற” என்பது, சிந்தாமணி, (கனக. ௪௬). நுளைச்சாதியிற்பிறந்தவர், நுளையன், நுளைத்தியெனவழங்கப்படுவர். அரிக்கப்படுதலால், கள், அரியலெனவழங்கும்.

159. பழம்படு தேறல் பரதவர் மடுப்ப — பழைதாகிய களிப்புமிருகின்ற கட்டெளிவைப் பரதவர் எடுத்துவந்து வாயிடத்தே வைக்க,

(கு - 4.) பழமைபடு. பரதவர் - கடற்க்காமாக்கள்.

160 - 161. கிளை மலர் படப்பை கிடங்கில் கோமான் தனை அவிழ் தெரியல் தகையோன் பாடி—கொத்திலெழுந்த பூக்களையுடையவாகிய தோட்டங்களையுடைய கிடங்கிலென்னும் ஊர்க்கு அரசனாகிய அரும்புநெகிழ்ந்த மாலையினையுடைய அழகையுடையோனைப் பாடி,

(கு - 4.) கிடங்கில், கிடங்காலென வழங்குகின்றது.

162. அறல் குழல் பாணி தூங்கியவரொடு—தாளவறுதியையுடைய குழலோசையின் தாளத்திற்கொப்ப ஆடின மகளிரோடே,

(கு - 4.) அறல் - அறுதல். தூங்கல் - ஆடுதல்.

163. வறல் குழல் சூட்டின்— உலர்தலையுடைய குழன்மீனைச் சூட்டத்தோடே,

வயின் வயின் பெறுகுவிர்— மனைதோறும் மனைதோறும் பெறுகுவிர்;

(கு - 4.) குழன்மீன் - ஒருவகைமீன்.

பட்டினம் படரிந்(கடுக) கிடங்கிற்கோமாளுகிய (கசு0) தகையோனைப் பாடி (கசு௧) ஆடினமகளிரோடே (கசு௨) நீங்களும் சூட்டோடே (கசு௩) தேறலைப் பரதவர்மடுப்ப (கடுக) அவற்றை வயின்வயிற் பெறுகுவிர் என முடிக்க.

(கு - 4. இனி அவனுடைய வேலூர் கூறுவார், முல்லைபுத்தூர் குறிஞ்சியும் கலந்த இடத்தே அஃதுண்மையின், அந்நிலங்களின் சிறப்பை முறையே பாராட்டுகின்றார்.

164. பை நனை அவரை பவழம் கோப்பவும்— பசுத்த அரும்புகளையுடைய அவரை பவழம்போலப் பூக்களை முறையே தொடாநிற்கவும்,

(கு - பு.) “பனிப்புத விவர்த்த பைங்கொடி யவரைக், கிளிவா யொப்பி னொளிவிடு பன்மலர்” என்பது, துறுந்தோகை. தொடாநிற்க - தொடுக்க.

165. கரு நனை காயா கணம் மயில் ஆவிழவும்— கரிய அரும்பினை யுடைய காயாக்கள் திரண்ட மயிலின் கழுத்துப்போலப் பூவாநிற்கவும்,

(கு - பு.) காயா - ஒருவகைமரம்; “புல்லென் காயாப் பூக்கெழு பெரு ள்சினை, மென்மயி லெருத்திற் றேன்றும்” (துறுந்தோகை); “செறியிலைக் காயா வஞ்சன மலர்” (முல்லைப்பாட்டு) “கலவ மாமயி லெருத்திற் கடிமல ரவிழ்ந்தன காயா” (சிந்தாமணி. கனக. ௨.)

166. கொழு கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும்—கொழு விய கொடியினையுடைய முசுண்டை கொட்டம்போலும் பூவைத் தன்னிடத் தே கொள்ளாநிற்கவும்,

கொட்டை - நூற்கின்ற கொட்டையுமாம்.

(கு - பு.) முசுண்டை - முசுட்டைக்கொடி. | கொட்டம் - பனங்குருத் தாற் செய்விக்கப்படும் சிறியபெட்டி; “அகலிரு விசும்பினொஅல் போல, வாலி தின் விரிந்த புன்கொடி முசுண்டை” (மலைபடுகடாம், ௧00.)

167. செழு குலை காந்தள் கைவிரல் பூப்பவும்—வளவிய குலையினையு டைய காந்தள் கைவிரல்போலப் பூவாநிற்கவும்,

(கு - பு.) “கோடற் குவிமுகை யங்கை யவிழ்” என்பது, முல்லைப் பாட்டு, ௧0௫.

168. கொல்லை நெடு வழி கோபம் ஊரவும்—கொல்லையிடத்து நெடிய வழிகளிலே இத்திரகோபம் ஊராநிற்கவும்,

(கு - பு.) இத்திரகோபம் - பட்டுப்புச்சி.

இச் செயவெனெச்சமெல்லாம், ஈண்டு நிகழ்கால முணர்த்தியே நின் றன்; ‘ஞாயிறுபட வந்தான்’ என்றாற்போல.

169. முல்லை சான்ற முல்லை அம் புறவின்—இவைகாலமுணர்த்தி இங் றனம் நிகழ்த்தாநிற்கவும் கணவன் கூறிய சொற்பிழையாது இல்லிருந்து நல் லறஞ்செய்து ஆற்றியிருந்த தன்மையமைந்த முல்லைக்கொடிபடர்ந்த அழ கினையுடைய காட்டிடத்து.

இது, * “மாயோன் மேய” என்னும் சூத்திரத்தானுணர்க.

(கு - பு.) ‘இவை’ என்றது, அவரைமுதலியவற்றை; அவை கார்காலத் திற்பூத்தற்குரியன. கணவன் பிரிந்தவிடத்து மனைவி தனித்திருந்து ஆற்றி யிருத்தற்குரிய இடம் முல்லையென்பர்; ‘முல்லை’ என்பதற்கு இங்கே பொருள் செய்திருத்தல்போல, “முல்லை சான்ற புறவணிந்த” (மதுரைகாஞ்சி. ௨.௮௫)

* தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல், ௫

என்றவிடத்தும் இப்படியே பொருள் செய்திருக்கின்றனர். “மாயோன் மேய காடுறையுலகமும்” என்றதனால், காடு முல்லையாதல் பெறப்படும். இதுகாறும் முல்லை நிலம் கூறப்பட்டது. இனிக் குறிஞ்சிநிலம் கூறப்படும்.

170 - 171. விடர் கால் அருவி வியன் மலை மூழ்கி சுடர் கால்மாதிய செவ்வி.நோக்கி—முழைஞ்சுகளிலே குதிக்கும் அருவியினையுடைய பெரிய அத்தகிரியிலே ஞாயிறுமறைந்து அவன்கிரணங்கள்போன அந்திக்காலத்தைப் பார்த்து,

(கு - 4.) முழைஞ்சு - குகை. அத்தகிரி - அஸ்தமயகிரி.

172 - 3. [திறல்வேறுதியிற் பூத்த கேணி, விறல்வேல் வென்றி வேலூரெய்தின்:] திறல் வேல் றுதியின் கேணி பூத்த விறல் வேல் வென்றி வேலூர் எய்தின்—முருகன்கையில் வலியினையுடைத்தாகிய வேலினுதிபோலக் கேணி பூக்கப்பட்ட வெற்றியையுடைய வேலாலே வெற்றியையுடைய வேலூரைச் சேரின்,

என்றது: நல்லியக்கோடன் தன்பகையிருதிக்குஅஞ்சி முருகனைவழி பட்டவழி அவன் இக்கேணியிற்பூவைவாங்கிப் பகைவரை எறியென்று கன விற்கூறி அதிற்பூவைத் தன்வேலாக நிருமித்ததோர் கதைகூறிற்று. இதனானே வேலூரென்று பெயராயிற்று,

(கு - 4.) செவ்விநோக்கி எய்தினென்க.

174. உறு வெயிற்கு உலையு உருப்பு அவிர் குரம்பை— மிகுகின்ற வெயிலுக்கு உள்ளுறைகின்றோர் வருந்தப்பட்ட வெப்பம் விளங்குகின்ற குழலி லிருக்கின்ற,

(கு - 4. உலையு குரம்பை; குரம்பை-குழிசை.

175. எயிற்றியர் அட்ட இன் புளி வெஞ்சோறு — எயினக்குலத்தின் மகளிராலே அடப்பட்ட இனிய புளிங்கறியிடப்பட்ட வெவ்வியசோற்றை,

புளி - தித்திப்புமாம்.

(கு - 4.) எயிற்றியர் - எயினச்சாதி மகளிர்.

176. தேமா மேனி சில்வா ஆயமொடு— தேமாவின் தளிர்போலும் மேனியையும் சிலவாகிய வளையினையுமுடைய தும்மகளிருடைய திரளுடனே,

177. ஆமான் குட்டின்— ஆமானினது குட்டி.றைச்சியை யுடைய, அமைவரப் பெறுகுவீர்—பசிகெடப் பெறுகுவீர்.

வேலூரெய்தின் (கஎ௩), குட்டினையுடைய (கஎஎ) சோற்றை (கஎஇ) ஆயத்தோடே (கஎஈ) அமைவரப் பெறுகுவிரெனமுடிக்க.

முல்லையும் குறிஞ்சியும் சேர்ந்திருத்தலிற் சேரக்கூறினார், இரண்டுக்கூடிய யல்லது பாலைத்தன்மை பிறவாமையின்.

(கு - பு.) ஆமான் - காட்டுப்பசு. சூட்டிறைச்சி - சுடுதலையுடையமாம் ளம். அமைவர - நிறைய. இந்த இரண்டுநிலமும் கூடியவிடத்துப் பாலைத் தன்மை உண்டாமென்பதை, “முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து, நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப், பாலை யென்பதோர் படிவங் கொள் ளும்” (சிலப்பதிகாரம், காடுகாண். ௬௪ - ௬) என்பதனாலுணர்க. ‘இரண் டெக்கூடியல்லது’ என்னும் வாக்கியம், இரண்டுநிலமும்கூடிய இடமுண்டென் பதைப் புலப்படுத்தவந்தது. இனி அவனுடைய ஆழர் கூறுவார், முதலிலே அதனையுடைய மருதநிலச்சிறப்புக்கூறுகின்றார்.

178 - 9. [நறும்பூங் கோதை தொடுத்த நாட்சினைக், குறுங்காற் காஞ் சிக் கொம்ப ரேறி:] நாள் கோதை தொடுத்த நறு பூ சினை குறு கால் காஞ்சி கொம்பர் ஏறி—நாட் காலத்தே மாலைகட்டிஹற்போல இடையறாமல் தொடு த்த நறிய பூக்களையுடைய சிறிய கொம்புகளையும் குறிய தாளினையுமுடைய காஞ்சிமரத்தின் பெரியகொம்பரிளையேறி,

(கு - பு.) நாட்காலம் - விடியற்காலம்.

180. நிலை அரு குட்டம் நோக்கி நெடிது இருந்து—ஒருகாலத்தும் நிலப்படுதல் அரிதாகிய ஆழத்திற்றிரிகின்ற மீன்களை எடுக்குங் காலத்தைக் கருகி நெடும்பொழுதிருந்து,

(கு - பு.) குட்டம் - பள்ளம்.

181 - 2. புலவு கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல் வள் உகிர் கிழி த்த வடு ஆழ் பாசடை—புலாநாற்றத்தையுடைய கயலை முழுக்கியெடுத்த பொ ன்னிறம்போலும் வரையுடைய நீலமணிபோன்ற சிச்சிலியினது பெரிய உகிர்கிழித்த வடுவழுந்தின பசிய இலையினையுடைய,

(கு - பு.) சிச்சிலி - மீன்கொத்துக்குருவி. உகிர் - நகம்.

183. முள் அரை தாமரை முகிழ் விரி நாட்போது—முள்ளையுடைத்தா கிய தண்டினையுடைய வெண்டாமரையினது அரும்புவிரிந்த நாட்காலத்திற் பூவை,

184. கொங்கு கவர் நீலம் செங்கண் சேவல்—தேனைதுகர்கின்ற நீல நிறத்தினையும் சிவந்த கண்ணினையுமுடைய வண்டொழுங்கு,

பூவைத் தேனையென்றது, * “தெள்ளிது” என்றதனாண்முடிக்க.

185. மதி சேர் அரவின் மாண தோன்றும்—திங்களைச் சேர்கின்ற கரும்பாம்பையொப்பத் தோன்றும்,

(கு - பு.) கரும்பாம்பு - கேது. வெண்டாமரைப் பூவிற்குத் திங்களும் அதைச்சார்ந்த வண்டொழுங்கிற்குக் கரும்பாம்பும் உவமை,

* “முதன்மு னைவரிற் கண்ணென் வேற்றுமை, சினைமுன் வருத நெ ள்ளி தென்ப” என்பது தொல்காப்பியம், சொல்லதிகாரம், வேற்றுமை மயங்கியல், ௫.

186. மருதம் சான்ற மருதம் தண்பீணை—ஊழியங்கூடியும் போகருகருந் தன்மையமைந்த மருதநிலத்திற் குளிர்ந்த வயலிடத்து,

187 - 8. [அந்தண ரருகா வருங்கடி வியனகர், அந்தண கிடங்கினவ னொழ ரெய்தின்:] அம் தண் கிடங்கின் அரு கடி வியன் நகர் அந்தணர் அரு கா அவன் ஆழர் எய்தின்—அழகினையுடைய குளிர்ந்த கிடங்கினையும் அரிய காவலையும் அகற்சியையுடைய அகங்கனையுமுடைய அந்தணர் சுருங்காத அவனுடைய ஆழரைச் சேர்வீராயின்,

(கு - பு.) கிடங்கு - அகழி. அகங்கள் - வீடுகள்.

189 - 190. [வலம்பட நடக்கும் வலிபுண ரெருத்தி, னுரன்கெழு நோன்பகட்டுமுவர் தங்கை:] வலி புணர் எருத்தின் வலம் பட நடக்கும் நோன் பகட்டு உரன் கெழும் உழவர் தங்கை—இழுத்தற்குரிய வலிபொருந் தின கழுத்தினாலே வெற்றியுண்டாக நடக்கும் மெய்வலியினையுடைத்தாகிய எருத்தினையுடைய அறிவுபொருந்தின உழவருடைய தங்கையாகிய,

உரன் - அறிவு; * “உரவோ ரெண்ணினு மடவோ ரெண்ணினும்” என் றுற்போல.

(கு - பு.) நோன்மை - வலி, எருது - கானை.

191 - 2. பிடி கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்து தொழி கை மக டே—பிடியினதுகையையொத்த பின்னின மயிர் வீழ்ந்து கிடக்கின்ற சிறிய முதுகினையும் தொடியணிந்த கையினையுமுடைய மகள்,

மக முறை தடுப்ப—உழவர்தங்கையாகிய (கக0) மகடேத் (ககஉ) தான் உள்ளேயிருந்து தன்பிள்ளைகளைக்கொண்டு நும்மை அடைவே எல்லாராயும் போகாது விலக்குகையினாலே,

இனிப் பிள்ளைகளை உபசரிக்குமாறுபோல உபசரித்து விலக்கவென்றாமாம்.

(கு - பு.) பிடி-பெண்யாணை; தொடி-தோள்வளை; வளைந்திருப்ப தென்று பொருள். பெண்யாணையின்கை மகளிருடைய பின்னிய கூந்தலுக்கு உவமை; ‘பிடிக்கைக் கூந்தற் பொன்னரி மாலை தாழ்’ (சிந்தாமணி, முத்தி. சுரு) மகடே, சாதியொருமை. மக முறை தடுப்ப - மகவால் முறையே தடுக்க வென்க; இனி, மகவைக்கொண்டு, அண்ணன், அம்மான் என்ருற்போல் வனவாகிய முறைப்பெயர்களைச் சொல்லுவித்தத்தடுப்பவெனினும் பொருந் தும்; “மகமுறை தடுப்ப மனைதொழும் பெறுகுவீர்” (மலைபடுகடாம், சுஅரு) என்பதலுரையைப்பார்க்க.

193 - 4. இரு காழ் உலக்கை இருப்பு முகம் தேய்த்த அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு—கரிய வயிரத்தையுடைய உலக்கையி னது பூணினையுடையமுகத்தைத் தேய்ப்பண்ணின குத்துதல்மாட்சிமைப் பட்ட அரிசியாலாக்கின கட்டியாகிய வெள்ளியசோற்றை,

* பதீற்றுப்பத்து, எட்டாம்பத்து, ௩.

(கு - பு.) இருமை - கருமை. காழ் - வயிரம். இரும்பு, ஆகுபெயர். அவைத்தல் - குத்துதல். அமலை - திரளை.

195. கவை தாள் அவ்வன் கலவையொடு பெறுகுவீர்—கவைத்த காலிணையுடைய ஞெண்டும் பீர்க்கங்காயுங்கலந்த கலப்புடனே பெறுகுவீர்;

(கு - பு.) கவைத்த - பிளவுபட்ட. கலவை - கலந்திருப்பது.

தண்பணையின் (௧௮௬) ஆழரெய்தின் (௧௮௮), உழவர் தங்கையாகிய (௧௯௦) மகடேத் தடுக்கையினாலே (௧௯௨) சோற்றைக் (௧௯௪) கலவையொடு பெறுகுவிரென முடிக்க.

196 - 201. [எரிமறிந் தன்ன நாவி னிலங்கெயிற்றுக், கருமறிந் கா திற் கவையடிப் பேய்மக, ணிணனுண்டு சிரித்த தோற்றம் போலப், பிணனு கைத்துச் சிவந்த பேருகிர்ப் பிணத்தா, ளண்ணல் யானை யருவிதுக ளவிப்ப, நீறடங்கு தெருவினவன் சாறயர் மூதூர்:]

எரி மறிந்து அன்ன நாவின்—மேளேக்கியெரிசின்ற நெருப்புச் சாய்ந்தா லொத்த நாவினையும்,

கரு மறி காதின் - வெள்யாட்டுமறிகளை அணிந்த காதினையும்;

* கவை அடிப் பேய் மகள்—கவைத்த அடியினையுமுடைய பேய்மகள், நிணன் உண்டு சிரித்த இலங்கு எயிறு தோற்றம் போல—நிணத்தைத் தின்று சிரித்த விளங்குகின்ற எயிற்றினது தோற்றரவு போல,

பிணன் உகைத்து சிவந்த பேர் உகிர்ப் பிணத்தாள் அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப நீறு அடங்கு தெருவின் ஊர்—தாம்கொன்ற பிணங்களின் தலைகளைக் காலாலேதள்ளிச் சிவந்த பெரிய உகிரினையும் பெருமையை யுடைய கால்களையுமுடைய தலைமையையுடையவாகிய யானைகளின் மத வருவி எழுந்த துகளை அவிக்கையினாலே புழுதியடங்கின தெருவினையுடைய ஊர்,

அவன் சாறு அயர் மூதூர்—அவனுடைய விழாநடக்கின்ற பழைய ஊர்,

(கு - பு.) யாட்டுமறி - ஆட்டுக்குட்டி. எயிறு - பல். பேய்மகளின்பல் யானைக்கால் நகத்திற்குவமை; “முடியுடைக் கருந்தலை புரட்டு முன்றூ, னுகிருடை யடிய வோங்கெழில் யானை” என்பது, பட்டினப்பாலே, ௨௩௦ - ௨௩௧. துகள் - புழுதி.

202. செய்த்தும் அன்று சிந்தி நணியதுவே—தூரிய இடத்ததுமன்று; சிறிதாக அண்ணிய இடத்ததே.

மூதூர் நணியதென்க.

(கு - பு.) அண்ணிய - சமீபித்த.

* “இரும்பே ருவகையி னெழுந்தோர் பேய்மகள், *** கண்டொட் டிண்டு கிவையடி பெயர்த்துத், தண்டாக் களிப்பி னுடுங் கூத்துக், கண்ட னன்” என்றார் மணிமேகலையிலும்; சு - வது சக்கிரவானக்கோட்டம்புக்கி காதை.

203 - 6. [பொருநர்க் காயினும் புலவர்க் காயினு, மருமறை நாவின் தணர்க் காயினும், கடவுண் மால்வரை கண்விடுத்தன்ன, வடையா [வாயிலவ நருங்கடை குறுகி:]

பொருநர்க்கு அடையாவாயினும் புலவர்க்கு அடையாவாயினும் அருமறை நாவின் அந்தணர்க்கு அடையாவாயினும் அரு கடை வாயில் குறுகி—கிணைப்பொருநர்க்கு அடைக்கப்படாவாயினும், அறிவுடையோர்க்கு அடைக்கப்படாவாயினும், அரிய வேதத்தையுடைத்தாகிய நாவினையுடைய அந்தணர்க்கு அடைக்கப்படாவாயினும் ஏனையோர்க்கு உள்ளே சேற்றகரிய தலைவாயிலையனுகி,

அடையாவென்றபன்மை நான்குவாயிலையுங்கருதி.

கடவுள் மால் வரை கண் விடுத்தன்ன அவன் வாயில்—அதுதான் தெய்வங்களிருக்கின்ற பெருமையையுடைய மேரு ஒருகண்ணை விழித்தப்பார்த்தாலொத்த அவனுடைய கோபுரவாசல்,

அன்றிப் பொருநர்க்காயினும் புலவர்க்காயினும் அருமறைநாவின் தணர்க்காயினும் அடையாவாயிலென்றற் பொருளின்மையுணர்க.

(கு - பு.) கிணைப்பொருநர்-தடாரிப்பபறை கொட்டும் பொருநர்; பொருநர் - கூத்தர்; “தென்கிணைப் பொருநர் செருக்குட னெடுத்த, மண்கிணை முழவின் மகிழ்சை யோதையும்” என்பது, சீலப்பதிகாரம், நாகொண்காலை, ௧௩௮ - ௯. தேவர்களுக்கெல்லாம் இருப்பிடமாக இருத்தல் பற்றி மேருமலை, ‘கடவுண்மால்வரை’ எனப்பட்டது; சுராலயமென்னும் அதன் பெயராலும் இதுவிளங்கும்,

207. செய் நன்றி அறிதலும்—பிறர் தனக்குச்செய்த நன்றியை யறிந்து அவர்க்குத் தானும் நன்மைசெய்தலையும்,

சிறுநினம் இன்மையும்—அறிவும் ஒழுக்கமுமில்லாத மாக்கடிகள் தனக்கில்லாமையையும்,

(கு - பு.) ‘சிறுநினமாவது நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லென்போரும், விடரும் தூர்த்தரும் நடருமுள்ளிட்ட குழு’ என்பர் பரிமேலழகர். புறநானூறு, உகூ-ம் பாட்டில், “நல்லத னலனுந் தீயதன் றீமையும், இல்லை யென்போர்” என்றதும், இச்சிறுநினத்தவரையே. மாக்கள் - ஐம்புலவுணர்ச்சியை மட்டும் உடையவர்கள்.

208. இன் முகம் உடைமையும் — நோக்கினுர்க்கு இனியமுகத்தை எக்காலமும் உடையனாதலையும்,

இனியன் ஆதலும்—* முகத்தினினிய நகாஅ அகத்து இன்னாதவனாகாமல் நெஞ்சு முகத்திற்கேற்ப இனியனாதலையும்,

* திருக்குறள், கூடாநட்டி, ௯. “முகத்தி னினிய நகாஅ வகத்தின்னா, வஞ்சகா யஞ்சப் படும்.”

209. செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த—எக்காலமும் சன்னுடனே செறிந்து விளங்குகின்ற தலைமையினையுடைய பல்கலைகளை யுணர்ந்தோர் புகழ்,

210. அஞ்சினர்க்கு அளித்தலும்—தன்வீரத்தைக்கண்டு அஞ்சிவந்து அடிவீழ்ந்தார்க்கு அருள்செய்தலையும்,

வெஞ்சினம் இன்மையும்—கொடிய சினமில்லாமையையும்,

கோபம் நீட்டித்து நிற்கின்றது சினம்.

(கு - பு.) வெஞ்சினம், வைரமென்று வழங்கப்படும்.

211. ஆண் அணி புகுதலும்—வீரரணி நின்ற அணியிலேசென்று அவ் வணியைக் குலைத்தலையும்,

* “ஆண்பா லெல்லா மாணெனற் சூரிய” என்றுகூறி, † “பெண்ணு மாணும் பிள்ளையு மவையே” என்றதனால் ஆணென்றது ஆண்பாலையே யுணர் த்துமேனும் அணிபுகுதலென்றதனால் ஈண்டு வீரரை யுணர்ந்திற்று.

அழி படை தாங்களும்—தனது கெட்ட படையிடத்தே தான்சென்று பகைவரைப் பொறுத்தலையும்,

(கு - பு.) ஆண்மை - வீரம். பகைவரைப்பொறுத்தல் - பகைவரோடு போர்செய்தலை ஏற்றுக்கொள்ளுதல்.

212. வாள் மீ கூற்றத்து வயவர் ஏத்த — வாள்வலியாலே மேலாகிய சொல்லையுடைய வீரர் புகழ்,

213. கருதியது முடித்தலும் — தன்னெஞ்சுகருதிய புணர்ச்சியைக் குறைகிடவாமல் முடிக்கவல்ல தன்மையையும்,

நுகர்தற்குரிய மகளிரை நுகர்ந்து பற்றாக்காற் பிறப்பறாமையிற் கருதியது முடிக்கவேண்டுமென்றார்.

காமுற படுதலும்—அங்ஙனம் தானே யின்பமுறாதே அம்மகளிருந் தம் மாலே மிக்கவின்பத்தைப்பெறும் தன்னை விரும்பப்பட்டிருத்தலையும்,

214. ஒருவாழி படாமையும்—அவர்கள் அங்ஙனம் விரும்பினார்களென்று அவர்கள் வசத்தனாகாமையையும்,

ஒடியது உணர்தலும்—தான் அவர்வசத்தனாகாமையின் அவர் வருந்திய தன்மையையுணர்ந்து அவரைப்பாதுகாத்தலையும்,

இனி அவர்கள் நெஞ்சில் நிகழ்ந்ததையுணர்ந்து அவர் குறைமுடித்த லென்றுமாம்.

215. அரி ஏர் உண் கண் அரிவையர் ஏத்த—செவ்வரிபொருந்தின மை யுண்கண்ணினையுடைய மகளிர் புகழ்,

* தொல்காப்பியம், பொருள்திகாரம், மரபியல், 100.

† “ ” “ ” “ ”

216. அறிவு மடம் படுதலும்—தான்கூறுகின்றவற்றையுணரும் அறிவிலாதார்மாட்டுத் தான் அறியாமைப்பட்டிருத்தலையும்,

அறிவு நன்கு உடைமையும்—தன்னைப்போல அறிவுடையார்மாட்டு நன்றாக அறிவுடையாயிருத்தலையும்,

* “ஒளியார்மு றொள்ளிய ராதல் வெளியார்முன், வான்சுதை வண்ணம் கொளல்” என்றாற்பிறரும்.

(கு - பு.) மடம் - அறியாமை. மேற்கோளுக்குப் பொருள்: ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் - அறிவுடையவர் ஒள்ளியாருடைய அவைக்கண் தாமும் ஒள்ளியராக, வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல் - ஏனை வெள்ளைகளுடைய அவைக்கண் தாமும் வெள்ளிய சுதையின் நிறத்தைக்கொள்க. என்பதாம்.

217. வரிசை அறிதலும்—பரிசிலருடைய தரமறிந்து அவர்பெறுமுறையே கொடுத்தலையும்,

கொடுத்தல் இதற்குங் கூட்டுக.

வரையாது கொடுத்தலும்—அங்ஙனம் தல்விமிகுதியில்லாத பரிசிலர்க்குக் கொடாதிருத்தலை மேற்கொள்ளாதே அவர்களளவிற்குத் தக்கனவற்றைக் கொடுத்தலையும்,

இனித் தனக்கென ஒன்றும் வரைந்துவையாமற் கொடுத்தவென்றுமாம்,

(கு - பு) பரிசிலர் - பரிசில் பெறுதற்குரியார். தரம் - தகுதி.

218. பரிசில் வாழ்க்கை பரிசிலர் ஏத்த—பிறர்கையிலேற்ற பொருளால் இவ்வாழ்க்கை நடத்துதலையுடைய பாணர் கூத்தர் முதலியோர் புகழ்,

219. பன்மீன் நடுவண் பால் மதி போல—பலமீன்களுக்கு நடுவீருந்த பால்போலும் ஒளியையுடைய கலைநிறைந்த மதிபோல,

(கு - பு.) கலை - கிரணமும், வித்தையும்.

220. இன்னகை ஆயமோடு இருந்தோன் குறுகி—இயலிசைநாடகத்தாலும், இனிய மொழிகளாலும் இனியமகிழ்ச்சியைச் செய்யும் திரளோடே இருந்தவனையனுகி,

கலைகள் நிறைந்திருந்தமைபற்றித் தலைவற்கு ஈண்டு மதி உவமையாயிற்று.

(கு - பு.) இங்கே கலைவனுக்கு மதி உவமையாகக் கூறப்பட்டிருத்தல் போலவே, “தோள்வாய் சிலையி னொலியாற் றொறு மீட்டு மீள்வான், நாள்வாய் நிறைந்த நகைவெண்மதி செல்வ தொத்தான்” எனக்கலைநிறைந்த

* திருகீதறள், அவையறிதல், ச.

விளங்கியதுபற்றிச் சீவகனுக்கு மதி உவமை கூறப்பட்டிருத்தல் காண்க; சீவகசிந்தாமணி, கோவிந்தையாரிலம்பகம், சசு.

இனி, யாழ் வாசித்தல் கூறுவார்.

221 - 2. பைங்கண் ஊகம் பாம்பு பிடித்தன்ன அம் கோடு செறிந்த அவிழ்ந்து வீங்கு திவலின்—பசியகண்களையுடைய கரியகுரங்கு பாம்பின் தலையைப் பிடித்தகாலத்து அப்பாம்பு ஒருகாலிறுகவும் ஒருகால் நெகிழவும் அதன்கையைச் சுற்றாமறுபோன்ற அழகினையுடைய தண்டிடத்தே செறியச் சுற்றின, நெகிழுவெண்டுமிடத்து நெகிழ்ந்தும் இறுகவேண்டுமிடத்து இறுகியும் நரம்பு துவக்கும் வாரக்கட்டினையும்,

(கு - பு.) நரம்பு - தந்தி. துவக்கும் - கட்டும். வாரக்கட்டு - தந்தி கட்டு தற்குரிய உறுப்பு.

223. [மணிநிரைத் தன்ன வனப்பின்வாயமைத்து:]

மணி நிரைத்து அன்ன வனப்பின்—இரண்டுவிளிம்பும் சேரத்தைத்து முடுக்கின ஆணிகளாலே மணியை நிரைத்துவைத்தாலொத்த அழகினையும், வாயமைத்து—பொருந்தப்பண்ணி,

(கு - பு.) இரண்டு விளிம்பு, - பத்தரின் இரண்டு விளிம்பு.

224. வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்து—வயிறுசேர்ந்து ஒழங்குபட்ட தொழில்வகையமைந்த பத்தரினையும்,

வயிறு - பத்தரினடையு. தாழிபோலப் புடைபட்டிருத்தலின், அகள மென்றார்.

(கு - பு.) அகளம் - தாழி.

225 - 6. காணம் குமிழின் கனி நிறம் கடுப்ப புகழ் வினை பொலிந்த பச்சையொடு—காட்டிடத்துக் குமிழினுடைய பழத்தினது நிறத்தையொப்பப் புகழப்படுந் துவருட்டின கைத்தொழிலாற் பொலிவுபெற்ற போர்வையோடே,

(கு - பு.) குமிழ் - ஒருவகை மாம். துவர் - செம்மைநிறம். போர்வை யாழ்ப்போர்வை.

226 - 7. [தேம்பெய், தமிழ்துபொதிந் திலிற்று மடங்குபுரி நரம்பின்:]

தேம் பெய்து புரி அடங்கு நரம்பின்—தேனொழுக்குன்ற தன்மையைத் தன்னிடத்தே பெய்துகொண்டு முறுக்கடங்கின நரம்பினையுமுடைய,

அமிழ்து பொதிந்து இலிற்றும் நரம்பு—அமிழ்தத்தைத் தன்னிடத்தே பொதிந்து துளிக்கும் நரம்பு,

இஃது ஒசையினிமைக்குக் கூறிற்று; * “தீந்தே - னணிபெற வொழுக்கியன்ன வமிழ்தறழ் நரம்பி னல்யாழ்” என்றார் பிறரும்.

* சீவகசிந்தாமணி, காந்தருவதந்தையாரிலம்பகம், உரு0;

(கு - ௫.) தேனெழுக்கு, முறுக்கடங்கின நரம்பிற்கு உவமை; இலிற்றல் - துளித்தல்; “இலிற்றமும்மதம்” (சீவகசிந்தாமணி, 2521)

228. பாடுதறை முற்றிய—நீர் பாடுந்துறைகளெல்லாம் முடியப்பாடுதற்கு,

முற்றிய - செய்யியவென்னும் வினையெச்சம்.

228 - 9. பயன் தெரி கேள்வி கூடுகொள் இன்னியம்—தனது பயன் விளங்குகின்ற இசைகளைத் தான் கூடுதல்கொண்ட இனியயாழை,

பச்சையோடே (உஉ௬) வாயமைக்கப்பட்டு வனப்பினையும் (உஉ௩), தீவ வினையும் (உஉ௨), அகலத்தினையும் (உஉ௪), நரம்பினையுமுடைய (உஉ௭) இன்னியமென முடிக்க.

(கு - ௫) இசை - ஸ்வரம்.

229 - 230. [குரல் குரலாக, நூனெறி மரபிற் பண்ணி:] நூல் நெறி மரபின் குரல் குரலாகப் பண்ணி—இசைநூல் கூறுகின்ற முறைமையாலே செம்பாலையாக வாசித்து,

பாடுதறை முற்றுதற்கு இன்னியத்தைக் குரல் குரலாகப் பண்ணியென முடிக்க.

(கு - ௫.) குரல், ஸ்வராயென்று கூறப்படும். இங்கே கூறியாழ் மகர யாழ்; சிந்தாமணியில், “குரல் குரலாகப் பண்ணி” என்னும் செய்யுளுரையில், ‘இப்பாலைத் திரிவிலே பத்தொன்பது நரம்பையுடைய மகரயாழ் குரல் குரலாமாறு காண்க’ என்று இந்நூலுணாயாசிரியர் எழுதியிருத்தல் காண்க.

230 - 231. [ஆனது, முதலோர்க்கு முகிழ்த்த கையினை யெனவும்:] முதலோர்க்கு ஆனது முகிழ்த்த கையினை எனவும்—* அரசன் உவாத்தியாயன் தாய் தந்தை தம்முன்முதலியோர்க்குப் பலகாலும் குவித்த கைகளை யுடையென்றும்,

232. இனையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும்—வீரரெறிதற்கு மனமகிழ்ந்து கொடுத்த மார்பினையுடையென்றும்,

மகனிருமாம்.

† “விருந்தாயினை யெறிநீயென விமைமார்க்குக் கொடுத்தாற், கரும்பூணை வெறிந்தாய்கவ னினதூழினி யெனவே” என்றார் பிறரும்.

* ஆசாரக்கோவை, கள்:—“அரசனு வாத்தியாயன் றாய்தந்தை தம்மு, னிகரில் குரவ ரிவரிவரைத், தேவரைப் போலத் தொழுதெழுக் வென்பதே, யாவருங் கண்ட நெறி.”

† சீவகசிந்தாமணி, மண்மகளிலம்பகம், ௧௬௪.

233. ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும்—ஏரினையுடைய குழமக் களுக்கு நிழல்செய்த செங்கோலையுடையயென்றும்,

234. தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும்—தேரினையுடைய அரசர்க்கு வெம்மைசெய்த வேலையுடைய யென்றும்,

235. நீ சில மொழியா அளவை—நீ சில புகழினைக் கூறுதற்குமுன்னே,

235 - 6. [மாசில், காம்புசொலித் தன்ன வறுவை யுடனு:] காம்பு சொலித்து அன்ன மாசு இல் அறுவை உடனு—மூங்கில் ஆடையைபுரித்தா லொத்த மாசில்லாத உடையினை உடுக்கப்பண்ணி,

இனி மூங்கின்முனையிற் பட்டையுமாம்.

(கு - பு.) மூங்கிலின் ஆடை ஆடையின் மென்மைக்கும் வெண்மைக்கும் உவமை.

237. பாம்பு வெகுண்டு அன்ன தேறல் நல்கி—பாம்பேறி மயக்கினுற் போல மயக்கின கட்டெளிவைத் தந்து,

(கு - பு.) கட்டெளிவு - கள்ளின் தெளிவு.

238 - 240. [காவெரி யூட்டிய கவர்க்கிணைத் தூணிப், பூவிரி கச்சைப் புகழோன் றன்முன், பனிவரை மார்பன் பயந்த:] கா எரி ஊட்டிய கிணை கவர் தூணி பூ விரி கச்சை புகழோன் தன்முன் பனிவரை மார்பன் பயந்த— காண்டவவனத்தை நெருப்புண்ணும்படியெய்த கிணையை உள்ளடக்கின ஆவ நாழிகையினையும் பூத்தொழில் பாரந்த கச்சையினையுமுடைய அருச்சுனன் தமையனாகிய இமவான்போலு மார்பனான வீமசேனன் கண்ட,

(கு - பு.) ஆவநாழிகை - அம்பரூத்தூணி. கண்ட - இயற்றிய.

240 - 241. நுண் பொருள் பனுவலின் வழாஅ பல் வேறு அடிசில்— கூரியபொருளையுடைய மடைநூனெறியிற்றப்பாத பலவேறுபாட்டையுடைய அடிசில்,

(கு - பு.) மடைநூல் - பாகசாஸ்திரம்; என்றது, பீமசேனனாற் செய்யப் பெற்றதான பாகசாஸ்திரத்தை; அது பீமபாகமென வழங்கும்.

242 - 4. [வாணிற விசும்பிற் கோண்மீன் சூழ்ந்த, விளங்குகிர் ஞாயி நெள்ளந் தோற்றத்து, விளங்குபொற் கலத்தில்:] விசும்பில் வாள் நிறம் கோள் மீன் சூழ்ந்த இளங்குகிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து விளங்கு பொற் கலத்தில்— ஆகாயத்தில் ஒளியை யுடைத்தாகிய நிறத்தினையுடைய கோளாகிய மீன்கள்கூழ்ந்த இனிய கிரணங்களையுடைய ஞாயிற்றை இகழுந் தோற்றர வையுடைய விளங்குகின்ற பொற்கலத்திடத்தே,

விரும்புவன பேணி—நீ விரும்புவனவற்றை விரும்பி உட்கொண்டு,

(கு - பு.) கோண்மீன் - கோட்களாகிய மீன்கள்.

245. அனா விருப்பின் தான் நின்று ஊட்டி—நும்மிடத்து மிகுகின்ற விருப்பத்தாலே தான் நின்று உண்ணப்பண்ணுவித்து,

ஆனொரபினென்றும் பாடம்.

நீ சிலமொழியாவளவை (உரு) விரும்புவன பேணி (உசச) உடிஇ (உருச) நல்கி (உருஎ) அடிசிலைக் (உசக) கலத்தேயிட்டித் (உசச) தான்நின்று ஊட்டி யென்க.

246. திறல் சால் வென்றியொடு தெவ்வு புலம் அகற்றி — வலிய மைந்த வெற்றியோடே பகையைத் தத்தநிலத்தைக் கைவிட்டுப் போகப் பண்ணி,

247. விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி—வெற்றியையுடைத் தாகிய வேலினையுடைய முடிவேந்தர்மன்னும் அரண்களை யழித்து,

248. நயவர் பாணர் புன்சண் தீர்த்தபின்— அவ்விடங்களிற் பெற்ற பொருளாலே விரும்பிவந்தவர் புன்கண்மையையும், பாணர் புன்கண்மையையும் போக்கினபின்பு,

(கு - பு.) நயம் - விருப்பம். புன்கண் - தன்பம். பகைவருடைய அரண்களை அழித்த பின்பு அங்கே கிடைத்தவற்றைப் பரிசிலர்க்குக் கொடுத்தல் மரபு.

249. வயவர் தந்த வான் கேழ் நிதியமொடு— தன்படைத்தலைவர் மிக்கனவாய்க் கொண்டுவந்து தந்த நன்றாகிய நிறத்தினையுடைய பொருட்டி ராளுடனே,

தன்படைத்தலைவர் குறுநிலமன்னரையும், அரசரையுமழித்து, நயவர்க்கும் பாணர்க்குங்கொடுத்து மிக்குக்கொண்டுவந்த நிதியமென்க.

250 - 251. [பருவ வானத்துப் பாற்கதிர் பரப்பி, யுருவ வான்மதியூர்கொண் டாங்கு:] பருவ வானத்து உருவ வான் மதி பாற் கதிர் பரப்பி ஊர் கொண்டாங்கு— கூதிர்க்காலத்தையுடைய வானிடத்தே வழவுன்றை தலையுடைய வெள்ளிய மதி பால்போலுங் கிரணங்களைப் பரப்பிப் பரத்தலைக் கொண்டாற்போல,

(கு - பு.) கூதிர்க்காலம் - சரற்காலம் மற்றைக்காலங்களைக் காட்டிலும் சரற்காலத்தில் தோன்றும் சந்திரன் மிகவும் வெள்ளிதாகப் பாராட்டப்படும்.

252 - 3. கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறடு ஆரம் சூழ்ந்த அயில்வாய் நேமியொடு—கூரிய சிற்றுளிகள் சென்று செத்தின உருக்களாடூர் தின வலியினையுடைய குறட்டிடத்திறறைத்த ஆர்களைச்சூழ்ந்த குட்டினையுடைய உருளையோடே,

குறடு - அச்சுக்கோக்குமிடம். அயில்வாய் - கூரியவாய்; என்றது குட் டிற்கு ஆகுபெயர்.

(கு - பு.) குறடு, குடமெனவும், சூட்டு, வட்டையெனவும்வழங்கும்.

254 - 5. [சிதர்நனை முருக்கின் சேணைங்கு நெடுஞ்சினைத், ததர்பிணி யவழ்ந்த தோற்றம் போல:] முருக்கின் சேண் ஒங்கு நெடுஞ்சினை ததர் நனை சிதர் பிணி அவழ்ந்த தோற்றம் போல—முருக்கினுடைய விசும்பிலே செல்ல வளர்ந்த நெடிய கொம்பிற் செறிந்த அரும்புகள் வண்டிற்குப் பிணியவழ்ந்த தோற்றரவுபோல,

ததர் - கொத்துமாம். சிதர் - சிந்துதலுமாம்; சிச்சிலியுமாம்.

(கு - பு.) முருக்கு - முள்ளு முருங்கை.

256-8. [உள்ளரக் தெறிந்த வுருக்குறு போர்வைக், கருந்தொழில் வினை ஞர் கைவினைமுற்றி, யூர்த்துபெயர் பெற்ற வெழினைடைப் பாகரொடு.]

கருந்தொழில் வினைஞர் கை வினை முற்றி உருக்குறு அரக்கு உள் எறிந்த போர்வை பாகர் — வலிய தொழிலைச்செய்யுந் தச்சருடைய கையாற்செய்யும் உருக்களெல்லாம் முற்றப்பெற்று உருக்கப்படுஞ் சாதிலிங்கம் உள்ளேநிரம்ப வழித்த பலகையையுடைய பாகர்,

தேர்த்தட்டு வெளிமறையப் பாவின பலகையைப் போர்வையென்றார். அதன் மேலே சுற்றுச்சுவராகப் பலகையாற்செய்த சுவரைப் பாகரென்றார். பாகரையுடைய தேரைப்பாகரென்றார்; ஆகுபெயரால்.

ஊர்த்து பெயர் பெற்ற எழில் நடைப் பாகரொடு — ஏறிப்பார்த்து உண் மையாக ஓட்டமுண்டென்று பெயர்பெற்ற அழகினைபுடைத்தாகிய நடையினையுடைய தேரோடே,

நேமியோடே (உடுக) போர்வையையுடைய (உடுசு) பாகரெனமுடிக்க.

259 - 260. மா செலவு ஒழிக்கும் மதன் உடை நோன் தாள் வாள் முகம் பாண்டில்— தன் கடுமையாற் குதிரையின்செலவைப் பின்னேநிறுத்தும் வனப்புடைத்தாகிய வலியினையுடைய தாளினையும், ஒளியினையுடைத்தாகிய முகத்தினையுமுடைய நாரையெருத்தையும்,

வலவனெடு— அதனைச் செலுத்தும் பாகனெடு,

260 - 261. [தரீஇ, யன்றே விடுக்குமவன் பரிசில்:] பரிசில் தரீஇ அவன் அன்றே விடுக்கும் —யானை குதிரை அணிதலமுதலியபரிசில்களையுந் தந்து அவன் அன்றேவிடுக்கும்;

நிதியத்தோடே (உசக) பாகரோடே (உடுஅ) வலவனெடே பாண்டிலையும்(உச௦) பரிசிலையுந் (உசக) தரீஇ (உச௦) அவன் அன்றேவிடுக்குமென முடிக்க.

261 - 3. மென் தோள் துகில் அணி துளங்கு இயல் மகளிர் அகில் உண விரித்த அம் மெல் கூந்தலின் — மெல்லிய தோளிணையும், துகில் சூழ்ந்த அசைந்த இயல்பினையுமுடைய மகளிர் அகிற்புகையை உண்ணும்படியாக விரித்த அழகையுடைய மெல்லிய கூந்தல்போலே,

264 - 5 [மணிமயிற் கலாப மஞ்சிடைப் பரப்பித், துணிமழை தவழூர் துயல்கழை நெடுங்கோட்டு:]

துணி மழை மணி மயில் கலாபம் இடை மஞ்சு பரப்பி தவழும் கோடு — தெளிந்தமேகம் நீலமணிபோலும் மயிலினுடைய விரிந்த தோகைக்கு நடுவே தனது மஞ்சைப்பரப்பித் தவழமுலை,

சிறிதுநீர் உட்கொண்டு பக்கம் வெள்ளியமாசாயிருந்தலின், மேகம் மஞ்சைப்பரப்பியென்றார்.

இனி 'மணிமயில் கலாபம்' என்று பாடமாயின், மயில் தன்கலாபத்தை மஞ்சிடையிலே பரப்புதலைச் செய்து துயல்கோடென்க. துயலல் - ஆடுதல்.

துயல் கழை நெடு கோடு— அசைகின்ற மூங்கிலையுடைய நெடிய மலையிடத்தையுடைய குறிஞ்சி (௨௬௭)

266. [எறிந்துரு மிறந்த வேற்றருஞ் சென்னி:] ஏற்றரும் உரும் எறிந்து இறந்த சென்னி கோடு (௨௬௮)—ஏறுதற்றொழில் அரிதாகிய உருமேறு தான்ஏறுதற்சாசு இடித்து வழியாக்கிப்போன சிகரத்தையுடையமலை,

இக்குதிரை ஏற்றரிதென்ப.

267. குறிஞ்சி கோமான்— குறிஞ்சியாகிய ஒழுக்கத்தையுடைய நிலத்திற்கரசன்,

267 - 9. கொய் தளிர் கண்ணி செல் இசை நிலையுடைய பண்பின் நல்லியக்கோடனை — கொய்யப்பட்ட தளிர்விரவின் மாலையினையும், பிறரிடத்து நிலலாமற் போகின்றபுகழ் தன்னிடத்தே நின்றற்குக் காரணமான குணத்தினையுமுடைய நல்லியக்கோடனை,

நயத்தளிர் செலின்— விரும்பிச்செல்லின்,

முதுவாயிரவல் (௪௦) பெருமகன் (௬௨௨) புரவலனாகிய (௬௨௮) நல்லியக்கோடனை நயந்த கொள்கையோடே (௬௨௬) முன்னாட்சென்றனமாக, இந்நாள் (௬௨௯), அழிபசிவருத்தம்வீட (௬௪௦) யானையோடே தேரெய்தி (௬௪௨) யாம் அவனின்றும் வருகின்றேம் இனி நீயிரும் (௬௪௩) மூவேந்தரிடத்துச் செல்கு விராயின் (௬௪௮), வஞ்சியும் வறிது; அதுவன்றி (௮௦) மதுரையும்வறிது; அதுவன்றி (௬௭) உறந்தையும் வறிது; அதுவன்றி (௮௩) எழுவர்பூண்ட ஈகைச் செந்துகம் (௬௬) ஒருதான்றாங்கிய (௬௬) குறிஞ்சிக் கோமானாகிய (௨௬௭) நல்லியக்கோடனை நயத்தளிர்செலின் (௨௬௯), வழியிற் பெறுமவற்றை யாறு

கூறக்கேண்மின்; பட்டினம்படரின் (௧௫௩), வயின் வயிற்பெறுகுவிர் (௧௬௩)
 அதன்பின்னர் வேலூரெய்தின் (௧௬௩) அமைவரப் பெறுகுவிர் (௧௬௪);
 அதன்பின்னர் அவன் ஆழரெய்திற் (௧௬௪) கலவையொடுபெறுகுவிர் (௧௬௫)
 அவற்றைப்பெற்றபின், அவன் மூதூர் (௨௦௧) சேய்த்துமன்று; சிறிது நணியது
 வேயாயிருக்கும் (௨௦௨); ஆண்டுச்சென்று முன்னர் அவன் கடைவாயிலக்குறு
 கிப் (௨௦௩)பின் அறிந்தோரேத்த (௨௦௪) வயவரேத்த (௨௦௫) அரிவையரேத்
 தப் (௨௦௬) பரிசிலரேத்த (௨௦௭) இருந்தோனையணுகிப் (௨௦௮) பாடுதறை
 முற்றுதற்கு (௨௦௯) இன்னியத்தைப் (௨௧௦) பண்ணிக் (௨௧௧) கையினை
 யென்றும் (௨௧௨), மார்பினையென்றும் (௨௧௩), கோலினையென்றும்
 (௨௧௪), வேலினையென்றும் (௨௧௫) நீசிலமொழியா அளவை (௨௧௬) அவன்
 நீவிரும்புவனபேணி (௨௧௭) உடலு (௨௧௮) நல்கி (௨௧௯) அடிசிலைக் (௨௨௦)
 கலத்தேயிட்டித் (௨௨௧) தான்நின்று ஊட்டி (௨௨௨) நிதியத்தோடே (௨௨௩)
 பாகரோடே (௨௨௪) வலவனோடே பாண்டிலையும் (௨௨௫) பரிசிலையும் (௨௨௬)
 தரீஇ (௨௨௭) அவன் அன்றேவிடுக்கும் (௨௨௮) என வினைமுடிவுசெய்க.

ஏறுமாநாட்டு நல்லியக்கோடனை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்
 தனூர்பாடிய சிறுபாணுற்றுப்படைகீது மதுரை ஆசிரியர் பாரத்துவாசி
 நச்சினூர்க்கினியர் செய்நவுரை ஈழற்றிற்று.